



ලංකාණයේ ගැසට් පත්‍රය

අංක 11,107—1957 අප්‍රේල් 12 වැනි සිකුරාදා—12 4 1957

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙත වෙනම බැඳ තබා ගත හැකි වීම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

පිට		පිට	
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් —		ඉඩම් නිරවුල් කිරීමේ නිරවද්‍යීයත්ව විසින් ඉඩම් විකිණීම —	
ප්‍රාරම්භක දැන්වීම්	—	බස්නාහිර පළාත	—
අවසාන නියෝග	—	මධ්‍යම පළාත	—
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම —		දකුණු පළාත	—
බස්නාහිර පළාත	—	උතුරු පළාත	—
මධ්‍යම පළාත	—	නැගෙනහිර පළාත	—
දකුණු පළාත	—	වයඹ පළාත	—
උතුරු පළාත	—	උතුරු මැද පළාත	—
නැගෙනහිර පළාත	—	ඌව පළාත	—
වයඹ පළාත	—	සබරගමු පළාත	—
උතුරු මැද පළාත	—	ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්	501
ඌව පළාත	—	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්	—
සබරගමු පළාත	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්	507
		ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්	507
		ඉඩම් හිමි ගැනීම් ක්‍රමය යටතේ ඉඩම් දීම	—

ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්

අංකය ඡේ 56 ඇස් 347, ආර්/කිව් 144

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිසාවේ කොළඹ නාගරික සීමාව තුළ අලුත්කඩේ කොමසාරිස් පිහිටි උතුරු ස්කිනර් පාරේ වරිපනම් අංක 297 දරණ ඉඩමෙන් පාර්චස් 8ක් පමණ විශාල ත්‍රිකෝණාකාර කැබැල්ලට මායිම් —

උතුරු, නැගෙනහිර සහ බස්නාහිර රජයේ ඉඩම (රජයේ නිවාස ක්‍රමයක් සඳහා ජාතික නිවාස සංවර්ධන දෙපාර්තමේන්තුව මගින් කර ගනු ලැබූ අංක ඒ 3,967 මූලික සැලැස්මෙහි 1 වෙනි කැබැල්ල), දකුණට එම ඉඩමේ ඉතිරි කැබැල්ල

(2) කොළඹ දිසාවේ කොළඹ නාගරික සීමාව තුළ අලුත්කඩේ කොමසාරිස් පිහිටි බ්‍රිගේඩ්ස් පාරේ වරිපනම් අංක 101 දරණ පාර්චස් 2ක් පමණ විශාල ඉඩමට මායිම් —

උතුරු සහ බස්නාහිර රජයේ ඉඩම (රජයේ නිවාස ක්‍රමයක් සඳහා ජාතික නිවාස සංවර්ධන දෙපාර්තමේන්තුව මගින් අයත් කර ගනු ලැබූ අංක ඒ 3,967 මූලික සැලැස්මෙහි 1 වෙනි කැබැල්ල, නැගෙනහිර බ්‍රිගේඩ්ස් පාර, දකුණට ජෝජ් ආර්. ද සිල්වා මහතා අයිතිකම් කියන උතුරු ස්කිනර් පාරේ වරිපනම් අංක 297 සහ 307 දරණ ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති
1957 පෙබරවාරි 6 වැනි දින,
කොළඹ

අංකය ඡේ 56 පි 375, ආර්/කිව් 148

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධිත 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1 කොළඹ දිසාවේ, කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ දෙතිවල පිහිටි කෝන්ගහවත්ත නම් ඉඩමෙන් පාර්ච්ස් 1ක් පමණ විශාල කැබැල්ලට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට උද්‍යාන විවිධ , දකුණට බඩලිපි ප්‍රලියානා මහත්මියට අයිති ඉඩම , බස්නාහිරට එම ඉඩමේම කැබැල්ල

2 කොළඹ දිසාවේ, කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ දෙතිවල පිහිටි කෝන්ගහවත්ත නම් ඉඩමෙන් පාර්ච්ස් 260ක් පමණ විශාල කැබැල්ලට මායිම් —

උතුරට ජී ඩී දබරේ මහතාට අයිති ඉඩම , නැගෙනහිරට උද්‍යාන විවිධ , දකුණට ඩී අබේවික්‍රම මහත්මියට අයිති ඉඩම , බස්නාහිරට එම ඉඩමේම කැබැල්ල

3 කොළඹ දිසාවේ, කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ දෙතිවල පිහිටි කෝන්ගහවත්ත නම් ඉඩමෙන් පාර්ච්ස් 19.30ක් පමණ විශාල කැබැල්ලට මායිම් —

උතුරට බඩලිපි ප්‍රලියානා මහත්මියට අයිති ඉඩම , නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේම කැබැල්ල , බස්නාහිරට එම ඉඩමේම කැබැල්ල සහ ඒ හිත්ති අප්පුහාමි මහතාට අයිති ඉඩම

4 කොළඹ දිසාවේ, කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ දෙතිවල පිහිටි කෝන්ගහවත්ත නම් ඉඩමෙන් පාර්ච්ස් 150ක් පමණ විශාල කැබැල්ලට මායිම් —

උතුරට එම ඉඩමේම කැබැල්ල , නැගෙනහිරට ඩී අබේවික්‍රම මහත්මියට අයිති ඉඩම , දකුණට වෛද්‍ය පාර , බස්නාහිරට සී ඇම් ජේ ජයවර්ධන මහතාට අයිති ඉඩම

5 කොළඹ දිසාවේ, කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ දෙතිවල පිහිටි කෝන්ගහවත්ත නම් ඉඩමෙන් පාර්ච්ස් 520ක් පමණ විශාල කැබැල්ලට මායිම් —

උතුරට සහ බස්නාහිරට එම ඉඩමේම කැබැල්ල , නැගෙනහිරට ඒ හිත්ති අප්පුහාමි මහතාට අයිති ඉඩම , දකුණට වෛද්‍ය පාර

6 කොළඹ දිසාවේ, කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ නැදීමාලේ පිහිටි මීබෙනගහම්විටවත්ත නම් ඉඩමෙන් පාර්ච්ස් 2512ක් පමණ විශාල කැබැල්ලට මායිම් —

උතුරට සහ දකුණට නගර මැනීමේ අංක 41 දරණ සැලැස්මේ 166 වෙනි කැබැල්ල , නැගෙනහිරට කඩවත්ත පාර , බස්නාහිරට ඇල

7 කොළඹ දිසාවේ, කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොට්ඨාශයේ නැගෙනහිර කළුබෝවිල පිහිටි මහිපාල යහම්විට නම් ඉඩමෙන් රු.ඩී 1, පාර්ච්ස් 1060 ක් පමණ විශාල කැබැල්ලට මායිම් —

උතුරට අංක 41 දරණ නගර මැනීමේ සැලැස්මේ 87 වෙනි කැබැල්ල , නැගෙනහිරට අංක 41 දරණ නගර මැනීමේ සැලැස්මේ 86 වැනි කැබැල්ල , දකුණට අංක 41 දරණ නගර මැනීමේ සැලැස්මේ 85 වෙනි කැබැල්ල , බස්නාහිරට මුදලියාර්ගේ මාවත

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 මාර්තු 4 වැනි දින
කොළඹ

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උපවගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ පානදුර නගර සහා සීමාවකුළ කොඩාල නො 4 දරණ පව්විය දකුණ නම් ගමෙහි පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 1 1/4 ක් ඇති ශ්‍රී ගුණරත්න පාරේ (කලින් මුහුදු වෙරළ පාර නමින් හැඳින්වුනු) වරිපනම් නො 8 දරණ ගල්කන්ද වත්ත (රත්නගිරි) නම් ඉඩම් කැබැල්ලට මායිම් —

උතුරට වරිපනම් නො 8/1, ශ්‍රී ගුණරත්න පාර , නැගෙනහිරට වරිපනම් නො 4, ශ්‍රී ගුණරත්න පාර , දකුණට ශ්‍රී ගුණරත්න පාර (කලින් මුහුදු වෙරළ පාර නමින් හැඳින්වුනු) , බස්නාහිරට දුම්රිය දෙපාර්තමේන්තුවට අයිති අභිපාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 පී 414/ඇල් එච්/බී 139,
1957 ජනවාරි 28 වැනි දින
කොළඹ

අංකය ඇල් එච්/බී 99

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උපවගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කළුතර දිස්ත්‍රික්කයේ බස්නාහිර පස්දුන් කෝරළේ බස්නාහිර වැලිපැත්ත නමැති ගමෙහි පිහිටි හොලින්බෝන් වත්තෙන් අක්කර 15 ක් පමණ ඇති ඉඩම් කට්ටියට මායිම් —

උතුරට මුල්කෙටිය වත්ත නම්වූ ඉඩම , නැගෙනහිරට යු ඇස් පෙරේරා සහ ජුලියස් ජයනෙත්ති අයිතිකම් කියන ඉඩම , දකුණට වැලිපැත්ත-උරගොඩ ප්‍රසිඩ වැඩ දෙපාර්තමේන්තුවේ මහ පාර , බස්නාහිරට එම ඉඩමේම ඉතුරු කොටසක්

(2) කළුතර දිස්ත්‍රික්කයේ බස්නාහිර පස්දුන් කෝරළේ බස්නාහිර වැලිපැත්ත නමැති ගමෙහි පිහිටි හොලින්බෝන් වත්තෙන් අක්කර 1/2 ක් පමණ ඇති ඉඩම් කට්ටියට මායිම් —

උතුරට වැලිපැත්ත මරක්කල ගම , නැගෙනහිරට මුල්කෙටිය නමැති කුඹුර , දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතුරු කොටස්

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඇල් 445 (වී ඊ)/ඇල් එච්/බී 99
1957 පෙබරවාරි 19 වැනි දින
කොළඹ

අංකය ඇල් එච්/බී 129

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උපවගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම කෝරළේ වෙලියම්පිටිය (පොකුණු විට) නමැති ගමෙහි පිහිටි ගලකුඹුර ඔව්ට නම් වූ ඉඩමෙන් පාර්ච්ස් 10 ක් පමණ ප්‍රමාණය වූ ඉඩම් කැබැල්ලට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතුරු කොටස් , දකුණට මුල් ප්ලාන් නො 5,253 නෙන් සඳහන් ප්‍රදේශය , බස්නාහිරට කොළඹ-හොණ්ඩුවේ ප්‍රසිඩ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඇල් 346/ඇල් එච්/බී 129
1957 මාර්තු 18 වැනි දින
කොළඹ

1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත නම සඳහන් ඔබ්බවලින් වටවූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ අක්කරෙහි පත්තුවේ නිරුක්කෝවිල් නමැති ගමේ ධර්මරාජවත්ත නමින් යුත් ඉඩමෙන් අක්කර 3 3/4 පමණ වපසරියෙන් යුත් ඉඩම, ඊට මායිම් —

උතුරට අක්කරෙහි පත්තුවේ සිට පොතුච්චි දක්වා වැටී ඇති ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරේ සිට ධර්මරාජවත්තේ වත්ත දක්වා වැටී ඇති පාර, නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස, දකුණට දකුණු අක්කරෙහි පත්තුවේ සමුපකාර ගොවි ද්‍රව්‍ය නිපදවීමේ සහ අලෙවි කිරීමේ සමිතිය අයිතිවාසිකම් කියන ඉඩම සහ එස් වේලු පිල්ලෙයි නමැත්තා අයිතිවාසිකම් කියන ඉඩම, බස්නාහිරට අක්කරෙහි පත්තුවේ සිට පොතුච්චි දක්වා වැටී ඇති ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 ඊ 396
1957 පෙබරවාරි 20 වැනි දින
කොළඹ

අංකය ඇල් 3579/ජේ 56 ටී 536

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටිගල් කෝරළයේ මාදම්පේ මරක්කලගම ගම්මුලාදු නිතැනගේ කොසාශයට අයත් ඕල්ඩ් ටවුන් හි පිහිටා තිබෙන උෆ්ලියන් පංඟුව කුඹුර යන ඉඩමෙන් පර්සිවල් 11 3/4 ක් පමණ විශාල ඉඩම් කොටසක් —

උතුරට එම ඉඩමේ ඉතුරු කොටස, නැගෙනහිරට ආණ්ඩුවේ ඉඩම, දකුණට පී බබ්ලිම් හී පාර, බස්නාහිරට එම ඉඩමේ ඉතුරු කොටස

පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාවත දිස්ත්‍රික්කයේ උතුරු පිටිගල් කෝරළයේ මාදම්පේ මරක්කලගම ගම් මුලාදු නිතැනගේ කොසාශයට අයත් මාදම්පේ ඕල්ඩ් ටවුන් හි පිහිටා තිබෙන විභේන කියන ඉඩමෙන් පර්සිවල් 4 4/6 ක් පමණ විශාල ඉඩම් කොටසක් —

උතුරට සහ නැගෙනහිරට පී බබ්ලිම් හී පාර, දකුණට මුද්දර ඇල, බස්නාහිරට එම ඉඩමේ ඉතුරු කොටස

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 මාර්තු 26 වැනි දින,
කොළඹ

අංකය කීව් ඒ. 278/556 541

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ප්ලාන් අංකය ඒ 4,029 ගම—පැලියගොඩ, පට්ටිය

කැබැල්ල 1

ඉඩමේ නම ගොඩකදුරුගහවත්ත නොහොත් වලච්චේවත්ත, විස්තරය මුදක් ඇති ඉඩම සහ ඕව්ට, අයිතිකම් කියන්නා අයිතිස් ක්‍රිස්ටෝබල් විනිසියා තුළුගල්ල නෝනාමහත්මිය, 24, වැවකන්ද පාර, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0, ප 35 5

කැබැල්ල 2

ඉඩමේ නම ගොඩකදුරුගහවත්ත නොහොත් වලච්චේවත්ත, විස්තරය ඉඩම සහ ඕව්ට, අයිතිකම් කියන්නා බොදිත් වික්ටෝරියා දසනායක මහත්මිය, කැලණිමුල්ල වලච්ච, අංගොඩ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 34 8

කැබැල්ල 3

ඉඩමේ නම ගොඩකදුරුගහවත්ත නොහොත් වලච්චේවත්ත, විස්තරය මුදක් ඇති ඉඩම සහ ඕව්ට, අයිතිකම් කියන්නා ටේපාලොරන්ස් වික්ටෝරියා දසනායක, 110/1, වැම්පල් පාර, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 36 8

කැබැල්ල 4

ඉඩමේ නම ගොඩකදුරුගහවත්ත නොහොත් වලච්චේවත්ත, විස්තරය මුදක් ඇති ඉඩම සහ පොල් ඉඩම, අයිතිකම් කියන්නා ඇම් ටී මුතුක්‍රිෂ්නා, 110/1, වැම්පල් පාර, මරදන, ප්‍රමාණය අ 2, රු 2, ප 32 4

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 29 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මැයි 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

කී බ් මා සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තයා

1957 අප්‍රේල් 5 වැනි දින,
කවිචේරිය, කොළඹ

අංකය කීව් ඒ 235

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික සිතියමේ අංකය ඒ 3,853 ගම—ගම්පහ, අළුත්ගම

කැබැල්ල 1

ඉඩමේ නම ඉදිගොල්ල ඇස්ටේට්, විස්තරය නාවකාලික ගෙවල් 2ක්, නාවකාලික වැසිකිලියක් සහ ලිදක් ඇති පොල් ඉඩම, අයිතිකම් කියන්නා ජේ ඇන් බයස් නෝනාමහත්මිය, "වන්දුයි", කැම්බල් ඇවනිවු, මරදන, කොළඹ, ප්‍රමාණය අ 22, රු 3, ප 18

කැබැල්ල 4

ඉඩමේ නම ඉදිගොල්ල ඇස්ටේට්, විස්තරය පොල් ඉඩම, අයිතිකම් කියන්නා ජේ ඇන් බයස් නෝනාමහත්මිය, අයථා ක්‍රමයෙන් අල්ලාගෙන ඇති රජය සතු ඉඩම, ප්‍රමාණය, අ 0, රු 0, ප 6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජූනි 5 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මැයි 27 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

කී බ් මා සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තයා

1957 අප්‍රේල් 5 වැනි දින,
කවිචේරිය, කොළඹ

අංකය ඇල් එච්/බී 71

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා, එනම්, කවුචුරුන්ගේ මහජන වෙළඳ උපාලක සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතෙන් 7 වැනි වගන්තියේ 1 වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජ්.ලැන් අංකය ඒ 3,775 ගඹ—කළුතර දිස්ත්‍රික්කයේ, කළුතර නගර සභා සීමාවතුළ පිහිටි කවුචුරුන්ගේ නැවැති ගම

කැබැල්ල 1

ඉඩමේ නම දෙඩන්ගොඩ පරංගියවත්ත නොහොත් කොන්නෙරු පරංගිය වත්ත, වරපනම් නො 1169 1173, 1173/4 සහ 1197/5, විස්තරය වන්නේ අවුරුදු 40 ක් වයසැති පොල්ගස් 3 ක් ද අඹ ගසක් ද, බෙලි ගසක් ද, බිලිත් ගසක් ද, අවුරුදු 5 ක් වයසැති දෙඩම් ගසක් ද, අනෙක් ගසක් ද, සීර ගොඩනැගිල්ලක් ද සෙස් කුවක් ද ඇත, අයිතිකම් කියත්තා කළුතර කවුචුරුන්ගේ පරිදි ඒ පි මග්බුන් ඉස්මයිල්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 26 6

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම නම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජූනි 13 වැනි දින පෙරවරු 10 ට කළුතර කවිචේරියේ දී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 ජූනි 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි

පී සිව්ලනම්, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1957 අප්‍රේල් 3 වැනි දින කවිචේරිය, කළුතර

අංකය ඇල් බී 4756

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාට්ස්පත්තුව කොඹාගයේ කුළුගම්මත සියපත්තුවේ කොන්ඩදෙණිය ගමෙහි සහ මහනුවර නගර සභා සීමාව තුළ මාවිල්මඩ කොඹාග අංක 7, යටිවාල (කොටසක) පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 1, රු.බී 0, පර්චස් 4 වූ අභිපාර සහ හඳපාන් කුඹුරු නැවැති මූලික ජ්.ලැන් අංක ඒ 2 405, කැබලි අංක 1, 2, 3 සහ 4 යනුවෙන් විස්තර කර ඇති, දනට පත්තිනි දේවාලය භාරකරු තලාතුමගේ පනත්වල වලව්වේ ඒ බී පනත්වල බස්නායක නිලමේ තුමා විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම නම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 30 වැනි දින පෙරවරු 11 30 ට මහනුවර කවිචේරියේ දී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 මැයි 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි

තවද ඒ ඉඩම සම්බන්ධව ඔවුන්ගේ අයිතිවාසිකම් තහවුරු කර ගැනීම පිණිස සහ එකී ඉඩම ගැන ඔවුන් විසින් ඉල්ලනු ලබන වන්දි මුදල් ප්‍රමාණය සම්බන්ධවද ඇති සියලුම ඔප්පු සහ ලියකියවිලිද මේ කරුණ සම්බන්ධව පවත්වනු ලබන විභාගයේ දී උද්දීපත් කළ යුතුයි

පී ටී ඒ ජෙරේරා ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1957 අප්‍රේල් 8 වැනි දින කවිචේරිය, මහනුවර

මගේ අංකය 3/40/47

ආණ්ඩුවේ කටයුත්තකට—එනම්, නාලන්දා මය ජලාශ ව්‍යාපාරය පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියා කරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි කාණ්ඩයේ කර තිබෙන පංතාර්තුවල සුකාරයට කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම් —

අවසාන ගම් සිතියම අංක 83 අතිරේක අංක 2 ගම පොරොකාරගම

කැබැල්ල 597

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය, මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ, කිරිමරුවේ වාර්ලේ අප්පුහාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 34

කැබැල්ල 598

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා මහආරච්චිලලාගෙදර රත්හාමි, මහආරච්චිලලාගෙදර මල්හාමි, මහආරච්චිලලාගෙදර පොඩිහාමි, මහආරච්චිලලාගෙදර පුංචි රාල, කිරිමරුව, අකුරම්බොඩ සහ අලුත්ගෙදර කුඩාරාල, අලුත්ගෙදර කිරිහාමි, අලුත්ගෙදර රත්නායක සහ අලුත්ගෙදර හේරත්හාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 37

කැබැල්ල 599

ඉඩමේ නම ගොඩකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අලුත්ගෙදර කුඩාරාල, අලුත්ගෙදර රත්නායක, පොල් ගස් කනනේගෙදර හේරත්හාමි, වටරත්තේගෙදර කලු බන්ඩා, වටරත්තේගෙදර කපුරුහාමි, වටරත්තේගෙදර මැතිකරාල, වටරත්තේගෙදර පොඩිහාමි, වටරත්තේගෙදර සිංහිටිමැතිකා, මහආරච්චිලලාගෙදර රත්හාමි සහ මහආරච්චිලලාගෙදර මල්හාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 29

කැබැල්ල 600

ඉඩමේ නම ගොඩකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ, කිරිමරුවේ අලුත්ගෙදර විකිරිමැතිකා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 13

කැබැල්ල 601

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා පහලගෙදර පුංචි රාල වෙල් ටීදනේ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 3

කැබැල්ල 602

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා අකුරම්බොඩ කිරිමරුවේ රත්මුක්කු ආරච්චිලලාගෙදර මල්හාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 20

කැබැල්ල 603

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියන්නා ගුරුවා වත්තේගෙදර පුංචි රාල සහ පිහිල්ලේගෙදර මැතිකරාල අබේසිංහ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 36

කැබැල්ල 604

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය අවුරුදු 10 ක් වූ පුවක් ගස් 1 ක් ඇති මඩකුඹුර, අයිතිවාසිකම් කියන්නා පහලගෙදර පුංචි රාල ප්‍රමාණය අ 0, රු 1, ප 38

කැබැල්ල 605

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පොරොක්කරගම පන්සලේ ප්‍රධාන භාරකරු වන ඇන් සීලරතන තෙරණුවෝ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 39

කැබැල්ල 606

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා ගුරුවා වන්නේගෙදර පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 23

කැබැල්ල 607

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පාලුවන තේගෙදර සිංහිරිමැනිකා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 25

කැබැල්ල 608

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා ගුරුවා වන්නේගෙදර මුදලිපාමි සහ බෝගහගෙදර පුසුඹිපාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 39

කැබැල්ල 609

ඉඩමේ නම ගොඩකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා ගුරුවා වන්නේගෙදර පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 30

කැබැල්ල 610

ඉඩමේ නම ගොඩකුඹුර; විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා අලුත්ගෙදර කලු බණ්ඩා වෙල් විදුනේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 6

කැබැල්ල 611

ඉඩමේ නම ගොඩකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පහලගෙදර පුංචිරාල, මේ ඉඩමට පොල්ගස් කනතේගෙදර අප්පුභාමි, පොල්ගස් කනතේගෙදර කලුබන්ඩා පොල්ගස් කනතේගෙදර කිරුල සහ පොල්ගස් කනතේගෙදර පින්තාමි ද අයිතිකම් කියයි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 27

කැබැල්ල 612

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තෝ බලුල්ලගහමුල වන්නේ ගුරුභාමි, බලුල්ලගහමුලවන්නේ රත්භාමි, බලුල්ලගහමුලවන්නේ සිංහිරිඅම්මා සහ බලුල්ලගහමුල වන්නේ විකිරිමැනිකා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 26

කැබැල්ල 613

ඉඩමේ නම පහලකුඹුර, විස්තරය අවුරුදු 10ක් වූ පුවක්ගස් 4ක් ද අගලකින් කොටසක්ද ඇති මඩකුඹුර, අයිතිකම් කියත්තා ගුරුවා වන්නේගෙදර පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 2, ප 25

කැබැල්ල 615

ඉඩමේ නම දෙතිකඩෙකුඹුර සහ දෙතිකඩෙපිල්ලා, විස්තරය අවුරුදු 6ක් වූ පුවක් ගස් 1ක් ද අවුරුදු 15ක් වූ උණ පළුරක්ද ඇති මඩකුඹුර සහ අවුරුදු 50ක් වූ කොස් ගස් 2ක් ද මීගස් 1ක් ද ඇති හේන සහ අගල, අයිතිකම් කියත්තෝ පොරොක්කරගම පන්සලේ ප්‍රධාන භාරකරු වන ඇන් සීලරතන තෙරණුවෝ, ප්‍රමාණය (මඩකුඹුර) අ 0, රු 2, ප 29, (හේන) අ 0, රු 2, ප 0), අ 1, රු 0, ප 29

කැබැල්ල 616

ඉඩමේ නම ගල්කනතේකුඹුර, විස්තරය මඩකුඹුර සහ මුඩුබිම අයිතිකම් කියත්තෝ උදුමල් ලෙබ්බේලා ගෙදර සාමුල් හමිද් අබ්දුල් රහිමන්, අලුත්ගම, අලුත්ගෙදර පුංචි අම්මා, අලුත්ගෙදර විකිරිමැනිකා සහ අලුත්ගෙදර පුංචි නෝනා, කිරිඔරුවා, අකුරම්බොඩ, ප්‍රමාණය (මඩකුඹුර) අ 0, රු 1, ප 38, (මුඩුබිම) අ 0, රු 0, ප 7), අ 0, රු 2, ප 5

එකතුව අ 6, රු 0, ප 4

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කලප්තාව නිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර නිබෙන කැපියට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑම දෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියා කරන අය 1957 මැයි 18 වැනි දින පෙරවරු 8ට මතත්වත් තරජයේ පාසැල දී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොඩි අත්දමේ අයිතිවාසිකම්ද කියා, කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි විභාගයේදී ඔප්පු තීරප්පුද ඉදිරිපත් කළ යුතුයි

ඒ රත්නම්,
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1957 අප්‍රේල් 2 වැනි දින
කව්වේරිය, මාතලේ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —
මූලික ඒලානේ අංකය ඒ 2,412 ගම—වැලිගල

කැබැල්ල 1

ඉඩමේ නම බෝදාවල විදුනේහිටපුවත්ත, විස්තරය අමුනක කොටසක් ඇති දියපාර, අයිතිකම් කියත්තා උකුවල, වැලිගල වලව්වේ ඇල් කොබ්බාකඩුවේ මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 134

කැබැල්ල 2

ඉඩමේ නම බෝදාවල විදුනේහිටපුවත්ත, විස්තරය අවුරුදු 10ක් වූ පොල් ගස් 3ක්ද අවුරුදු 8ක් වූ පුවක්ගස් 20ක්ද අවුරුදු 40ක් වූ නේ පලුරු 10ක්ද අවුරුදු 2-5 දක්වා වූ මිශ්‍ර වැවිලි සහ බැම්මක් සහිත වත්ත, අයිතිකම් කියත්තා උකුවල, වැලිගල වලව්වේ ඇල් කොබ්බාකඩුවේ මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 1, ප 109
එකතුව අ 0, රු 1, ප 243

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මැයි 29 වැනි දින පෙරවරු 10ට මාතලේ කව්වේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මැයි 22 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු පැවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඇත් බඩලීම් එච් ඩී ගුණරත්න,
රජයට ඉඩම් හත්තා නිලධාරීතැන

1957 අප්‍රේල් 5 වැනි දින,
කව්වේරිය, මාතලේ

අංකය එල් ඩී 3569 ජේ 55 එල් 341

(මේ අංකය මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලියවිල්ලකම සඳහන කළ යුතුයි)

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම් වසියන්තලාවේ පාරක් සඳහා— අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

පිඬුරුවේ අංකය පී පී ඒ 1,278 ගම—සම්මාන්තුරෙයි පත්තුවේ වසියන්තලාව

කැබැල්ල 1

ඉඩමේ නම නිඩල්කාලෙයි, විස්තරය කුඩා ගස් ඇති කැලය, අයිතිකම් කියත්තා චේනෙයිකුඹිරිප්පුවේ කේ වී වී කරුණාකම්මා, ප්‍රමාණය අ 0, රු 2, ප 7

කැබැල්ල 2

ඉඩමේ නම නාගන්කාලෙයි, විස්තරය කුඩා ගස් ඇති කැලය සහිත අවුරුදු 5 සිට 7 දක්වා වයස ඇති තේක්ක ගස් 6ක් සහිත ඉඩම, අයිතිකම් කියත්තා දකුණු නෙයිපඩ්ඩිමුනෙයිවල ඥානමුත වුව්ව පිල්ලෙයි, ප්‍රමාණය අ 0, රු 3, ප 27

කැබැල්ල 3

ඉඩමේ නම කුර්කුන්ඩම්, විස්තරය මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ දකුණු නෙයිපඩ්ඩිමුනෙයි නිවාසි එස් මයිල්ඩාගනම්, ඒ කනගරත්නම්, ඒ නල්ලෙයි සහ ඒ තංගේපිල්ලෙයි, ප්‍රමාණය අ 0, රු 2 ප 6

කැබැල්ල 4

ඉඩමේ නම මාරුකරුන් කුලී, විස්තරය කුඩා ගස් ඇති කැලය සහිත අවුරුදු 20 සිට 30 දක්වා වයස්ගත වූ එක අඟහසක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තෝ දකුණු නොසිපබිච්චුනොසිවල නිවැසි සිත්තනම්බි කදිරුමලෙයි සහ ඥානමුත්තු පිච්චිපිල්ලෙයි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 38

එකතුව අ 2, රු 1, ප 38

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජූනි 21 වැනි දින පෙරවරු 10ට කල් මුනේ ආදායම් පාලක කාර්යාලයේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1957 මැයි 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් තුනක් සහිත වූ ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි මේ අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් ඇති සෑම ලියවිලිපතක්ම ඉඩම් ලබාගැනීමේ පණත යටතේ 1957 ජූනි 21 වැනි දින පවත්වනු ලබන විමසීමේදී ඉදිරිපත් කළ යුතුයි

එල් සී අරුල් ප්‍රහාසම්,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1957 අප්‍රේල් 4 වැනි දින,
කම්බේරිය, මඩකලපුව

මෙම අංකය සෑම ලියවිලිපතම සඳහන් කළ යුතුයි
අංකය ඇල් නි 3584-පේ 55 ඇල් 428

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන විමසි

පොදු කටයුත්තක් සඳහා, ගල්මය සංවර්ධන මණ්ඩලයේ ගොවි ද්‍රව්‍ය සැපයීමේ සභාගයක් උදෙසා, අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

පිඬුරුවේ අංකය පි පී ඒ 1,287 ගම—සොරිකාල් මුනෙයි

කැබැල්ල 1

ඉඩමේ නම පතිවියාච්චි මුත්මාපි හෙවත් වාලෙයිකාලෙයි, විස්තරය කුඩා ගස්වලින් ගැවයි ගත් කැලය, අයිතිවාසිකම් කියත්තෝ කල් මුනේ, නොසිපබිච්චුනොසි දෙමළ කොටියාගයේ මානාපොච්චි කනපති පිල්ලෙයි, වපසරිය අ 9, රු 1, ප 20

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජූනි 13 වැනි දින පෙරවරු 10ට කල් මුනේ ආදායම් පාලක කාර්යාලයේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1957 මැයි 25 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගෙන් අයිතිවාසිකම්වල සහායවත් එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් තුනක් සහිත වූ ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි මේ අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් ඇති සෑම ලියවිලිපතක්ම ඉඩම් ලබාගැනීමේ පණතේ පරිදි පවත්වනු ලබන 1957 ජූනි 13 වැනි දින විමසීමේදී ඉදිරිපත් කළ යුතුයි

එල් සී අරුල් ප්‍රහාසම්,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1957 අප්‍රේල් 4 වැනි දින,
කම්බේරිය, මඩකලපුව

අංකය ඇල් ඒ 3479/ජේ54 ඇල් 429

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන විමසි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමට විස්තර —

මුල් ජලානේ නො ඒ 1,481 ගම—මහමාළුපිය

කැබැල්ල 1

ඉඩමේ නම පුනුම්බැල්ල ගහවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියත්තෝ ඩබ්ලිව් ඇම් කයෝනෝනා සහ ඇම් ඒ කුනිලස් ප්‍රමාණය අ 0, රු 0, ප 41

කැබැල්ල 2

ඉඩමේ නම කොස්ගහවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියත්තෝ ඩබ්ලිව් ඇම් කයෝනෝනා සහ ඇම් ඒ නිකුලස් අප්පුහාමි, මහමාළුපිය, බත්තුවමය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 82

කැබැල්ල 3

ඉඩමේ නම මෙයිලියවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියත්තෝ ඇම් ලාබමුත්තු පිල්ලෙයි, නො 91, බාර්න්ස් ජලේස්, කොළඹ, ප්‍රමාණය, අ 0, රු 0, ප 05

කැබැල්ල 5

ඉඩමේ නම මෙයිලියවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියත්තෝ ඇම් ලාබමුත්තු පිල්ලෙයි, නො 91, බාර්න්ස් ජලේස්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 73

කැබැල්ල 6

ඉඩමේ නම කපුගහවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියත්තෝ ඇල් පිටර් සිංඤ්ඤා, ඩබ්ලිව් ඇම් මල්හාමි, ඩබ්ලිව් ඇම් ලමාළුතන සහ ඩබ්ලිව් ඇම් රත්මැනිකා, මහමාළුපිය, බත්තුවමය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 21

කැබැල්ල 7

ඉඩමේ නම කොහොඹගහවත්ත, විස්තරය මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ ඒ ඇම් සිංගප්පුහාමි, ඒ ඇම් බරොන්චි අප්පුහාමි සහ ඒ ඇම් අප්පුසිංඤ්ඤා, මහමාළුපිය, බත්තුවමය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

කැබැල්ල 8

ඉඩමේ නම කොහොඹගහවත්ත, විස්තරය මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ ඩබ්ලිව් ඒ නිසේරා, මහමාළුපිය, බත්තුවමය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11

කැබැල්ල 9

ඉඩමේ නම කොහොඹගහවත්ත, විස්තරය මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ ඩබ්ලිව් ඒ නිසේරා, මහමාළුපිය, බත්තුවමය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 64

කැබැල්ල 10

ඉඩමේ නම කොහොඹගහවත්ත, විස්තරය මුඩු බිම, අයිතිකම් කියත්තෝ සී ඇලොසියස් ප්‍රනාන්දු, සී ඇන්ටනි ප්‍රනාන්දු, සී විලි ප්‍රනාන්දු, මහමාළුපිය, බත්තුවමය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 335

කැබැල්ල 11

ඉඩමේ නම කොත්ගහවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියත්තෝ ඇම් ලාබමුත්තු පිල්ලෙයි, නො 91, බාර්න්ස් ජලේස්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 31

කැබැල්ල 12

ඉඩමේ නම ගලවලකටු පලුගහවත්ත, විස්තරය පාර, අයිතිකම් කියත්තෝ ඩබ්ලිව් ඩී නිකුලස් අප්පුහාමි, ඩබ්ලිව් ඩී යුජිනාහාමි, ඩබ්ලිව් ඩී විලියම් සිංඤ්ඤා, ජේ ඇම් ආරොන් සිංඤ්ඤා, ජේ ඇම් ජියදස සහ ජේ ඇම් මැනිකා, මහමාළුපිය, බත්තුවමය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 35,

එකතුව අ 0, රු 2, ප 158

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 ජූනි 21 වැනි දින සවස 2ට බත්තුවමය සර්කිට් බංග්ලාදේශ් මා සම්මුඛව විය යුතුයි

තවද 1957 ජූනි 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සවිභාවයක් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කුරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

සී ලියනගේ,
ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1957 අප්‍රේල් 3 වැනි දින,
කම්බේරිය, පුත්තලම

ඉඩම් සංවර්ධන ආඥාපණත යටතේ දැන්වීම්

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කඩවේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස අනුරාධපුර ලේකම් කාර්යාලයේ දී 1957 ජූනි 6 වැනි දින පෙරවරු 10ට 1935 අංක 19 දරණ ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කඩවේරියක් අනුරාධපුර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 ඉඩම් කඩවි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කඩවේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කඩවේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

කේ වි ඇස් කදිවිගමනාදන්,
ඉඩම් කොමසාරිස්වරයා වෙනුවට

දීමට යන ඉඩම්වල විස්තර

ඒලැනෝ අංකය අයි ඇස් පී පී 35 ගම—තෝපාකුලම

කැබැල්ල 37.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පී බී අන්ගම්මන, ප්‍රමාණය අ 14, රු 2, ප 23

ඒලැනෝ අංකය අයි ඇස් පී පී 35 ගම—තෝපාකුලම

කැබැල්ල 57

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පී බී අන්ගම්මන, ප්‍රමාණය අ 8, රු 2, ප 1

අංකය බී ඇම්/ඇස් 119

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කඩවේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස රත්නපුර කඩවේරියේ දී 1957 ජූනි 3 වැනි දින පස්වරු 3ට 1935 අංක 19 දරණ ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කඩවේරියක් රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

2 ඉඩම් කඩවි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කඩවේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කඩවේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

බී පී වි ඒ ජේ පී සේනාරත්න,
ඉඩම් කොමසාරිස්වරයා වෙනුවට

1957 අප්‍රේල් 9 වැනි දින

දීමට යන ඉඩම් විස්තර

ඒලැනෝ අංකය ඇෆ් ඩී පී 158

කැබැල්ල 465

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම කිතුල්ගල බිබිලතැන්න වත්තෝ පදිංචි වර්ණකුලසූරිය වවුමේස්ත්‍රියේ ලියෝ පිටර් මෙන්ඩිස්, ප්‍රමාණය අ 10, රු 0, ප 4

ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

අංකය ඇල් 7235

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

ග්‍රැන්ඩ්පාස් හි රාහුල මාතා කුලභත සමිතියේ භාරකාරයන් වන ජ බී එ පෙරේරා, 9, සේදවත්ත, වැල්ලම්පිටිය, ඒ බබ්ලිව් පෙරේරා, 51/2, චරේනිත් ස්කුල් පාර, බම්බලපිටිය, අයිවන් සී සොයිසා 7, කැම්බල් වෙරස්, බොරැල්ල, සී විජයවර්ධන 594, පැළවත්ත, උතුරු තලංගම, හඳු සතරසිංහ, 608, පැළවත්ත, තලංගම උතුර, ඇම් බබ්ලිව් ආරියවති පෙරේරා, අල්දෙණිය, කඩවත, විමලා වන්දුසාල, 168, නන්දන නිවස, මාකොල පාර, මාකොල බබ්ලිව් මාලිනි ඇස් පෙරේරා, 790/50, ජාම්පෙටා විදිය, කොළඹ, බොලි නිරූපා එදිරිපත්ත, 123/5, සිවලී මාවත, බොරැල්ල, ලලිතා පියසිලී, 790/5 ජාම්පෙටා විදිය, කොළඹ, බම්බලි සේ වාචිතරණ, 28, වැපල් පෙදෙස, ග්‍රැන්ඩ්පාස්, කොළඹ, එච් ඇම් වයලිව් පෙරේරා, 18, මවුන්ට් ඒලැනෝ, කොළඹ සහ යු ඇම් වයලිව් තේනා, 12, වැපල් ඉපදෙස, ග්‍රැන්ඩ්පාස්, කොළඹ යන මොවුන් උපාසිකාරුමයක් නැතිව පිණිස කොළඹ දිස්ත්‍රික්කයේ කෝට්ටේ නගර සීමාවේ පිහිටි නො 20,394 දරණ මූලික පැලැතයට අයිති 19 සහ 20 වැනි බිම් කඩවියේ අ 0, රු 0, පර්චස් 21ක් ඇති ආණ්ඩුවේ බිම්කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දැනුම්දෙමි

2 මේ සඳහා දීමට ඉඩම් නිබේ එසේම මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට ඉඩම් කැබැල්ලක් දීමටද ආණ්ඩුවේ අදහසයි ඒ කොන්දේසිවලින් සම්භරක් මෙසේය —

- (අ) කාලය අවුරුදු 99යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 393යි,
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භවන දිනයේ සිට පුරා අවුරුද්දකදී මේ ඉඩමේ උපාසිකාරුමයක් කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්ත තැනගේ සිත් ගන්නා පරිදි තැනවිය යුතුය,
- (ඵ) බදුකාරයන් විසින් මේ ඉඩම උපාසිකාරුමයක් නැතවීමට මිස අන්කිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සති හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සැහෙන සේතු ලියා මාවෙන ඉදිරිපත් කළහොත් මිස නැතිනම් මේ ඉල්ලීම අනුව බද්ද දෙන්නෙමි

ඇන් රාජේන්ද්‍ර,
ඉඩම් කොමසාරිස්වරයා

අංකය ඇන් එච් 1412
1957 අප්‍රේල් 12 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ජේ 1282

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ වාරියපොළ පිහිටි 1,843 දරණ මූලික පිඹුරයේ අංක 1 දරණ ආණ්ඩුවේ බිම් කඩවියෙන් අත්කර ජුක පමණ බිම් කැබැල්ලක් උපාසිකාරුමයක් හා අතාඨ ලද්දැ නිවාසයක් ගොඩනැගීම සඳහා මාතලේ දෙවත්දෙනියේ ප්‍රදීපාලෝක සමිතියේ බාරකරුවන් වන ඒ ඇල් සමරසේකර පෙරකදේරු මහතා හා ඇස් බබ්ලිව් රණවිර මහතා බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම අවශ්‍ය කාරණයට දීමට නිබේ එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත්කොට එම ඉඩම බදු දීමට යෝජනා කර ඇත —

- (අ) කාලය අවුරුදු 99යි,
- (ඉ) බද්ද අවුරුද්දකට රුපියල් 5යි,
- (උ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භ වූ අවුරුදු 2ක් ඇතුළත මාතලේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමෙහි උපාසිකාරුමයක් හා ලද්දැ නිවාසයක් වශයෙන් යෙදවීම පිණිස ගොඩනැගිල්ලක් සෑදිය යුතුයි,
- (ඵ) බදු ගන්නන් විසින් මෙම ඉඩම යටොක්ත කාරණය සඳහා යොදනවා විනා අන්කිසි කටයුත්තකට නොයෙදවිය යුතුය

3 මෙහි සඳහන් දින සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට පිළිගැනෙන සේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව මෙම බද්ද දෙනු ලැබේ

බබ්ලිව් බබ්ලිව් ජේ මැන්දිස්
ඉඩම් කොමසාරිස්වරයා වෙනුවට

1957 අප්‍රේල් 12 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ජේ 1061

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

෧. ගලේ දිස්ත්‍රික්කයේ ඉතාමලුට පිහිටි ආණ්ඩුවේ කලුගලේ මුකලානෙත් අක්කර 2ක් පමණ බිම් කැබෙල්ලක් බොඩ විහාරස්ථානයක් පිහිටුවීම සඳහා ඉතාමලුට ශ්‍රී සම්බුද්ධ ජයන්තා නි සමිතියේ භාරකරුවන් වන ඉතාමලුට ඉහළ වලව්වේ දැනියගම ශ්‍රී ආනන්ද නායක සමාමිත් වහන්සේ හා හේරත් බණ්ඩාරලාංග මුදියන්සේ බණ්ඩාර මහතා බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ

2. ඉල්ලුම් කර ඇති ඉඩම අවශ්‍ය කාරණය සඳහා දීමට තිබේ එම ඉඩම උතුරෙන් ත්‍රිකුණාමල පාරේ රෙසවේෂන් ද, නැගෙනහිරට කලුගල මුකලානෙත් ඉතිරි කොටසෙන්ද, දකුණට සිගිරිය පාරේ රෙසවේෂන් ද, බස්නාහිරට ඉතාමලුට ප්‍රාමසංවිධිත සමිතියට බදු දෙන ලද ඉඩමෙන්ද මායිම් වී තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට මෙම ඉඩම බදු දීමට යෝජනා කර ඇත —

(අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1යි,

(ඉ) බදු ගන්නන් විසින් බද්ද ආරම්භවූ අවුරුදු 3ක් ඇතුළත මානලේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමෙහි (මෙහි පහත බොද්ධ විහාරස්ථානය යැයි සඳහන් කරනු ලබන) සංඝවාසයක්, ධර්මශාලාවක්, විශ්‍රාමශාලාවක්, වැසිකිළි හා ලීදක් සාදිය යුතුයි,

(උ) බදු ගන්නන් විසින් මෙම ඉඩම බොද්ධ විහාරස්ථානයක් පිහිටුවීම පිණිස යොදනවා විනා අන්‍ය කටයුත්තකට නොයෙදවිය යුතුයි

(එ) බදු ගන්නන් විසින් විහාරස්ථානය සාදා නිම කළ හමසක් ඇතුළත මහාභාරකාරතුමා අනුමත කරන බද්දුවකින් එම විහාරස්ථානය සහ සතු කළ යුතුයි එසේ කළ කල්හි මෙම ඉඩම භාරකරුට හෝ පාලක විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3. මෙහි සඳහන් දින සිට සති හයක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය, යුතු බවට පිළිගැනෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ,

බබ්ලිව බබ්ලිව ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස්වරයා වෙනුවට

1957 අප්‍රේල් 12 වැනි දින කොළඹ

අංකය ඇල් ජේ 664

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

෧. හුදු දිස්ත්‍රික්කයේ හිනිදුම් පත්තුවේ හල් විවිගල පිහිටි 485 දරණ අටහන ගම් පිහුරයේ අක්කර 4 පර්චස් 8ක ප්‍රමාණයෙන් යුත් අංක 71 වැනි ආණ්ඩුවේ බිම් කට්ටියේ බිම් කැබැලි 77 සහ 78 හා අංක 16 (f) දරණ ආණ්ඩුවේ බිම් කට්ටිය ඊට යාබදව පිහිටි ශ්‍රී ලංකා විද්‍යාලයට අමතර ගොඩනැගිලි වශයෙන් ධර්මශාලාවක් හා භාවනා කුටි සාදීම පිණිස හල් විවිගල විහාරස්ථානය සමිතියේ භාරකරුවන් වන ඒ බබ්ලිව කරුණාරත්න, ඩී ඊ ලියනගේ හා අයි ජී ඩී සයිමන් යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ යටත්කොට විහාරස්ථානය පිහිටියේ පොද්ගලික භූමියකය එම භූමිය කළ සහිත බැවින් අදහස් කර ඇති අමතර ගොඩනැගිලි සාදීමට සුදුසු බිම් ප්‍රමාණයක් නැත

2. ඉල්ලුම් කර ඇති ඉඩම අවශ්‍ය කාරණයට දීමට තිබේ එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත්කොට එම ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

(අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 150යි,

(ඉ) බදු ගන්නන් විසින් බද්ද ආරම්භවූ අවුරුද්දක් ඇතුළත ගල්ලේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමෙහි යටත්කොට විහාරස්ථානයට අමතර ගොඩනැගිලි වශයෙන් ධර්ම ශාලාවක් හා භාවනා කුටි සාදිය යුතුයි,

(උ) බදු ගන්නන් විසින් මෙම ඉඩම එම විහාරස්ථානයට අමතර ගොඩනැගිලි සාදීම පිණිස යොදනවා විනා අන්‍ය කටයුත්තකට නොයෙදවිය යුතුයි,

(එ) බදු ගන්නන් විසින් අමතර උගාඩනැගිලි සාදා නිම කළ හමසක් ඇතුළත මහාභාරකාරතුමා අනුමත කරන බද්දුවකින් එම ගොඩනැගිලි සහ සතු කළ යුතුයි එසේ කළ කල්හි, මෙම ඉඩම භාරකරුට හෝ විහාරස්ථානයේ පාලක විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3. මෙහි සඳහන් දින සිට සති හයක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට පිළිගැනෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බබ්ලිව බබ්ලිව ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස්වරයා වෙනුවට

1957 අප්‍රේල් 12 වැනි දින කොළඹ

ඉඩම් කම්මේරිය දැන්වීමයි

1. මානර දිසාපතිතුමා විසින් දැරගල හා කලුබෝවිටියන ගොඩ ඉඩම ජනපද ව්‍යාපාර යටතේ ඉඩම් ලැබීමට සුදුස්සන් තෝරාගැනීම පිණිස මානර දිස්ත්‍රික්කයේ පදිංචි ජ්‍යෙෂ්ඨ විභාගයෙන් සමත් ගොවිකම් පුද්ගල කීපයකින් ආයතනයකින් සහතික පතක් හෝ ඊට සමාන සුදුසුකම් ලත් හොඳ කල්තියවෙත් යුත් නිරෝගි අයවලුන් ගෙන් 1957 මැයි 6 වැනි දින සවස 4 දක්වා ඉල්ලුම්පත්‍ර භාරගනු ලැබේ ඉඩම් දෙනු ලබන්නන්ගේ වගා කිරීම පිණිසයි

2. අලංකාරයින් විවෘත අය නම් වඩාත් හොඳයි ඉල්ලුම් කරුවන්ට තේ වගාව පිළිබඳ පළ පුරුද්දක් ඇත්නම් වඩාත් හොඳය

3. සෑම ඉල්ලුම්පත්‍රයක්ම අතින් ලියා හෝ ටයිප් කර පහත සඳහන් විස්තර අඩංගු කර එවිය යුතුයි —

- (අ) ඉල්ලුම් කරුගේ සම්පූර්ණ නම _____
- (ආ) වයස _____
- (ඇ) පදිංචි ගම හා ලියුම් ලැබෙන පිළිවෙල _____
- (ඈ) විවෘතකද අවිවෘතකද යන වග _____
- (ඉ) විවෘතක නම් ලමයින්ගේ ගණන, වයස් හා ගැහැණුද පිරිමිද යන වග _____
- (ඊ) ඉල්ලුම්කරුට ඇති රජයෙන් ලබාගත් හෝ පුද්ගලික ඉඩම් ප්‍රමාණය (ගොඩ ඉඩම් හා මඩ ඉඩම් ප්‍රමාණය වෙන වෙනම සඳහන් කළ යුතුයි) _____
- (උ) සමර්ථ වී ඇති උසස්ම විභාගය සිංහල/ඉංග්‍රීසි _____
- (ඌ) දුකට රක්ෂාව _____
- (එ) ඉල්ලුම් කරුගේ ඉඩම්වලින් ලැබෙන ශුද්ධ ආදායම _____
- (ඵ) තේ වගාව පිළිබඳ ඇති පළපුරුද්ද ගැන විස්තර _____

4. 1957 මැයි 6 වැනි දින සවස 4න් පසුව ලැබෙන ඉල්ලුම්පත්‍ර ගැන සලකා බලනු නොලැබේ ඉල්ලුම්පත්‍ර ගැන සලකා බලා බලපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරා ගැනීම පිණිස ඉඩම් කම්මේරියක් පවත් වනු ලැබේ

ඉල්ලුම් කරුවන්ට ඉඩම් කම්මේරියට සාමූහික යුතුයි. ඉඩම් කම්මේරිය පැවැත්වෙන්නේ 1957 මැයි 18 වැනි දින උදේ 9ට මානර උයන්වත්තේ පිටිටනියේදීය

5 තෝරාගනු ලබන අයදුම්කරුවන්ට පදිංචියට අක්කර ෫ හා තේ වගාවට අක්කර දෙකක්ද දෙනු ලැබේ

6 ගොඩ ඉඩම් කැබැල්ලේ නේ වගාව පිණිස තෝරාගනු ලබන අයවලුන්ට එක්කොට රු 900 ගණනේ රජයෙන් ආධාර මුදලක් ගෙවනු ලැබේ මෙම මුදල ගෙවනු ලබන්නේ මසකට රු 75 ගණනේ ය පෝර, උපකරණ සහ වගාකිරීම පිණිස තේ ඇට අක්කරයකට මෝන්ඩ් ෫ බැගින් නොමිලේ සපයනු ලැබේ අවශ්‍ය වුවහොත් මෙම මුදලින් කොටසක් කපාහැරීමට හෝ වෙනස් කිරීමට හැක

7 තෝරාගනු ලැබූ අයදුම්කරුවන්ට 1957 මැයි-ජූනි මාසවලදී පමණ ඉඩම් කට්ටි භාරදෙනු ලැබේ ඉඩම් කට්ටි ලැබුන වසර තෝරාගනු ලැබූ අය රජය මගින් නතර දෙන හෝ නමත් විසින් සාදාගත යුතු වූ තාවකාලික නිවාසවල පදිංචිය ගෙන තේ වගාව පිණිස ගොඩ ඉඩම් කැබලිවල පස සකස් කරන්ට පටන්ගත යුතුයි මෙම තාවකාලික නිවාසයන් ඉඩම්වල මූලික වැඩපල කිරීමට යෙදෙන පිරිමි අයවලුන්ගේ පදිංචියට ප්‍රමාණවත් වනවා මිස මුළු පවුලක අයවලුන්ගේ පදිංචියට යෝග්‍ය නොවේ ස්ථිර නිවාස 1958 දෙසැම්බර් 30 වැනි දිනට මත්තෙන් රජය මගින් සාදවා දෙනු ලැබේ ගෙවල් සාදා දුන් වසරේ සිය පවුලේ අනිත් අයත් සමඟ එම නිවාසවල ස්ථිර පදිංචිය ගත යුතුයි

යථා කාලයේදී නියම කරන පරිදි තෝරාගනු ලබන අය වාර්ෂික බදු මුදලක් ගෙවිය යුතුයි තෝරාගනු ලබන අය ඉඩම් භාර ගත යුතු දින යථා කාලයේදී දැන්වනු ලැබේ

8 තෝරාගනු ලබන සෑම අයෙක්ම එම යෝජනා ක්‍රමය යටතේ ගොවි ද්‍රව්‍ය නිපදවීමේ සහ අලෙවි කිරීමේ සමුපකාර සමිතියේ සාමාජිකයින් විය යුතුයි තෝරාගනු ලබන යම් අයෙක් නියමිත දිනට ඉඩමේ පදිංචියට නොපැමිණිය හොත් ඔහුගේ නේර්මි අවලංගු කරනු ලැබේ

9 නියමිත සැලැස්ම අනුව සාදවා දෙන ගෙය සහ වැසිකිළිය නිසියාකාර අලුත්වැසියා කරමින් තබාගැනීම බලපත්‍ර හිමියාගේ යුතුකමය

10 ඉහත සඳහන් සුදුසුකම් නැති හෝ කොන්දේසිවලට එකඟ නොවන අය ඉල්ලුම්පත් ඉදිරිපත් නොකළ යුතුයි ඉඩම් කවිවේරි වලටද පැමිණිය යුතු නොවේ

ආර් ගමවඩින,
දිසාපති වෙනුවට

1957 අප්‍රේල් 6 වැනි දින,
කවිවේරිය, මාතර

දිසාපති තැන—පුත්තලම් දිස්ත්‍රික්කය

තබ්බෝවේ පිහිටි ගොවිකම් දෙපාර්තමේන්තුවට අයත් අඹ වවා නිබෙන ඉඩම් කොටසේ බද්ද වෙන්දේසියේ විකිණීම

පුත්තලම් පාලක දිස්ත්‍රික්කයේ රාජ වන්ති පත්තුවේ තබ්බෝවේ පිහිටි නිබෙන ගොවිකම් දෙපාර්තමේන්තුවට අයත් අඹ වවා නිබෙන ඉඩම් කැබැල්ලේ බද්ද 1957 මැයි 15 වැනි දින පෙරවරු 10ට පුත්තලමේ දිසාපති තැන විසින් පුත්තලම් කවිවේරියේදී ප්‍රසිඬ වෙන්දේසියේ විකුණන බව මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 අක්කර 5ක් විශාල වූ මෙම ඉඩම් කැබැල්ලෙහි අඹ සිටවා ඇත එහි නිබෙන ගස් අවුරුදු විස්සක් පමණ වයස ඇති බව කිය හැක

3 වෙන්දේසියේදී ඉල්ලුම් කළ යුත්තේ දැනට වටිනාකම තක්සේරු කර නිබෙන මුදල වන රුපියල් 135 සිටය එම මුදලට අඩු ඉල්ලීම් භාරගනු නොලැබේ

4 ඉල්ලුම් කිරීමට බලාපොරොත්තුවන සෑම දෙකාම (නැතහොත් සමාගම) 1957 මැයි 8 වැනි දිනට හෝ ඊට ප්‍රථම රු 10 මුදලක් කවිවේරියේ තැන්පත් කළ යුතුයි දිසාපති තැනගේ කැමැත්ත පරිදි මෙම දිනය කල් දැමීමට පුළුවන

5 ඉල්ලීම් භාරගැනීමට මත්තෙන් රජයේ දිසාපති තැන විසින් ඉල්ලුම් කරුවන්ගේ සුදුසුකම් ගැන හා ඔවුන්ට බදු කොන්දේසි අනුව කටයුතු කළ හැකි බව යනාදිය ගැන සලකා බලනු ලැබේ ඒ ගැන දිසාපති තැන සතුටට පත් නොවන්නේ නම් ඉල්ලීම් සියල්ල ප්‍රතික්ෂේප කර වෙන්දේසිය නැවතත් පටන් ගනු ලැබේ දිසාපති තැන විසින් අනුමත කරන ලද අයට පමණක් වෙන්දේසියේදී ඉල්ලුම් කිරීමට ඉඩදීමට එතුමාට බලය ඇත

6 බද්දේ කාල සීමාව පහත සඳහන් අයුරු වේ —

(අ) කාල සීමාව අවුරුදු 20යි නැවත අවුරුදු 20ක කාලයක් දීර්ඝ කිරීමට පහසුකම් ඇත,

(ආ) බදු මුදල අවුරුද්දකට රුපියල් 130යි

7 දිසාපති තැනගේ අනුමැතිය නොමැතිව බදුකාරයා විසින් කිසිම අඹ ගසක් කපා දැමිය නොහැක

8 බදුකාරයා විසින් ඉඩමේ බද්ද භාරගත් පසු අවුරුද්දකට අක්කරය බැගින් සම්පූර්ණ ඉඩම අවුරුදු පහක් තුළදී අනුමත කරන ලද අඹ වම් වලින් ඉඩමේ යට වගාව ඇති කළ යුතුයි

9 බදුකාරයා විසින් ඉඩම කැලාවෙන් හා වල් පැලැටි වම් වලින් තොරව සුද්දකර දිසාපති තැනගේ සතුටට හේතුවන පරිදි තබාගත යුතුයි

10 ඉඩම් කොමසාරිස් තුමාගෙන් කලින් ලත් බලයක් නොමැතිව බදු සන්තකවූ යමක් කුලියට දීමට, නැගි දීමට, උගස් කිරීමට හෝ අන්කිසි විදියකින් විසුරුවා හැරීමට බදුකරුට නොහැක්කේ ය

11 දිසාපති තැනගේ අනුමැතිය නොමැතිව බදුකරු විසින් අඹ, නිත්‍ය හෝ තාවකාලික අන්දමේ ගොඩනැගිල්ලක් ඉදි නොකළ යුතුයි

12 බද්ද අවසානයේදී හෝ ඊට පෙර නිමවන විටදී බදුකරු විසින් ඉඩමෙහි ඉදි කරන ලද මොනසම් ගොඩනැගිල්ලක් වුවද කඩාදමා උපකරණ ඉවත් කර ගැනීමට බදුකරුට බලය තිබේ

13 කිසිම කරුණක් නිසා බදුකරු විසින් ඉඩමෙහි ඉතුරුකර තිබෙන කුමන අන්දමේ ගොඩනැගිල්ලකට වුවද වන්දි ගෙවීමට රජය සුදනම් නැත

14 බදුකරුගේ අත්සන තැබීමට ප්‍රථම බද්ද සඳහා තමාට කැමති කොන්දේසියක් ඇතුළත් කිරීමේ අයිතිවාසිකම දිසාපති තැන සතුය

ඩී ලියනගේ,
දිසාපති වෙනුවට

1957 අප්‍රේල් 3 වැනි දින
දිසාපති කායබාලය, පුත්තලම

අංකය ඇල් පේ 1052

1948 - ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ උඩකැන්දවෙල පිහිටි 887 දරණ අවසාන ගම් පිඹුරයේ අංක 20 දරණ ආණ්ඩුවේ බිම්කට්ටියෙන් අක්කර 1ක් පමණ ඉඩම් කැබැල්ලක් බෞද්ධ විහාරස්ථානයක් පිහිටුවීම සඳහා උඩකැන්දවෙල තරුණ බෞද්ධ සමිතියේ භාරකරුවන් වන පී ඒ කුඩාරාල, බිඹිලිච්චි මැණික්රාල හා ඩී උඩයාපේ යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරනු ලැබේ සම්පයේ බෞද්ධ විහාරස්ථානයක් නොමැත ආසන්නම විහාරස්ථානය පිහිටියේ සැතපුමක් පමණ ඈතිනි.

2. ඉල්ලුම් කරු ඇති ඉඩම අවශ්‍ය කරණය සඳහා දීමට තීරණය වුවහොත් ඉන්ද්‍රජයාගේ අයිතිවාසිකම් සහිතව ඉඩමට අවම වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත්කොට මෙම ඉඩම බදු දීමට යොදා ගැනීමට අවකාශය ලබා දීමට කටයුතු කරනු ලැබේ.

- (අ) බදු ගන්නා විසින් බද්ද ආරම්භ වූ අවුරුදු 2 ක් ඇතුළත ඉඩමට අවුරුදු දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමෙහි (මෙහි පහත බොද්ධ විහාරස්ථානය ඇතුළත) කිසිදු ආකාරයකින් ඉඩමට බදු දීමට යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.
- (ආ) බදු ගන්නා විසින් මෙම ඉඩම බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

මෙහි සඳහන් කර ඇති බදු ගන්නා විසින් බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ. මෙහි සඳහන් කර ඇති බදු ගන්නා විසින් බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

මෙහි සඳහන් දින සිට සති හයක් ඇතුළත මෙම ඉඩම බදු ගන්නා විසින් බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

1957 අප්‍රේල් 12 වැනි දින
කොළඹ.
ඉඩම් කොමසාරිස්වරයා වෙතුවට.

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි.
මෙහි සඳහන් කර ඇති බදු ගන්නා විසින් බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

2. ඉල්ලුම් කර ඇති ඉඩම අවශ්‍ය කරණය සඳහා දීමට තීරණය වුවහොත් ඉන්ද්‍රජයාගේ අයිතිවාසිකම් සහිතව ඉඩමට අවම වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත්කොට මෙම ඉඩම බදු දීමට අදහස් කර ඇත:—

- (අ) බද්ද: අවුරුද්දකට රුපියල් 7.50යි;
- (ඉ) බදු ගන්නා විසින් බද්ද ආරම්භ වූ අවුරුද්දක් ඇතුළත පොළොන්නරුවේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමෙහි (මෙහි පහත බොද්ධ විහාරස්ථානය ඇතුළත) කිසිදු ආකාරයකින් ඉඩමට බදු දීමට යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

1957 අප්‍රේල් 12 වැනි දින
කොළඹ.
ඉඩම් කොමසාරිස්වරයා වෙතුවට.

(ආ) බදු ගන්නා විසින් මෙම ඉඩම බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

(ආ) බදු ගන්නා විසින් මෙම ඉඩම බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

1957 අප්‍රේල් 12 වැනි දින
කොළඹ.

ඉඩම් කොමසාරිස්වරයා වෙතුවට.

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි.

2. ඉල්ලුම් කර ඇති ඉඩම අවශ්‍ය කරණයට දීමට තීරණය වුවහොත් ඉන්ද්‍රජයාගේ අයිතිවාසිකම් සහිතව ඉඩමට අවම වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත්කොට මෙම ඉඩම බදු දීමට අදහස් කර ඇත:—

- (අ) කාලය: අවුරුදු 5යි;
- (ඉ) බදු ගන්නා විසින් මෙම ඉඩම බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

(ආ) බදු ගන්නා විසින් මෙම ඉඩම බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

(ඃ) බදු ගන්නා විසින් මෙම ඉඩම බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

3. මෙහි සඳහන් කර ඇති බදු ගන්නා විසින් බොද්ධ විහාරස්ථානයක් සඳහා යොදා ගැනීමට කටයුතු කරනු ලැබේ.

1957 අප්‍රේල් 12 වැනි දින
කොළඹ.

ඉඩම් කොමසාරිස්වරයා වෙතුවට.

(அரசாங்கத்தின் அதிகாரத்தின் பிரகாசிக்கப்பட்டது)

பாகம் III—காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலஸ் பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ டீ டி சிலவா
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம மார்ச் 6 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் }
இலக்கம் } J 56 S 347 R/Q 144
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி }
காரியாலயத்தின் இலக்கம் }
காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு மா நகர சபை எல்லைக்குள், நியூ பஜார வட்டாரத்தில் இருக்கும் ஸ்கினனாஸ் ரோடு வடக்கில் வரிமதிப்பு இலக்கம் 297 ஐக்கொண்ட காணியிலிருந்து எடுக்கப்பட்ட சமார் 8 போச்சல விசாலமுள்ள முக்கோணமுடைய துண்டை காணி, எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கிழக்கு, மேற்கு முடிக்குரிய காணி (பிரதமப்படம் இல A 3 967 ல காணி துண்டு 1 தேசிய வீடமைப்பு பகுதியாரால் அரசாங்க வீடமைப்புத் திட்டத்திற்காக எடுக்கப்பட்டிருக்கிறது), தெற்கு அதே காணியின் மிகுதிப் பாகம்

(2) கொழும்பு டிஸ்திரிக் மா நகர எல்லைக்குள் நியூ பஜார வட்டாரத்தில் இருக்கும் புலுமெண்டால் ரோட்டின் வரிமதிப்பு இலக்கம் 101 ஐக்கொண்ட காணியிலிருந்து எடுக்கப்பட்ட சமார் 2 போச்சல விசாலமுள்ள ஒரு துண்டை காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, மேற்கு முடிக்குரிய காணி (பிரதமப்படம் இல A 3,967 ல காணி துண்டு 1 தேசிய வீடமைப்பு பகுதியாரால் அரசாங்க வீடமைப்புத் திட்டத்திற்காக எடுக்கப்பட்டிருக்கிறது) கிழக்கு புலுமெண்டால் ரோடு, தெற்கு ஸ்ரீமான் ஜோஜ ஆர் உ சிலவாவிற்குச் சொந்தமான ஸ்கினனாஸ் ரோடு வடக்கில் வரிமதிப்பு இல 297, 307 ஐக்கொண்ட வளவுகள்

குறிப்பு இலக்கம் LD 3 569—J 55 I 341 (இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்பட வேண்டும்)

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலஸ் பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ டீ டி சிலவா
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

நொழும்பு,
1957 ம மார்ச் 4 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் }
இலக்கம் } J 56 T 375 R/Q 148
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் }
காணியின் விபரம்

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு காரியாதிக்காரி டிவிஷன், தென் வளையில் இருக்கும் கோங்குவத்தை எனனும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சமார் 1 போச்சல விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கிழக்கு பாகவீதி தெற்கு ஸ்ரீமதி டபிளயு ஜூலியானு உரிமை கோரும் காணி மேற்கு அதே காணியின் மிகுதி

E 3

(2) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு காரியாதிக்காரி டிவிஷன், தென் வளையில் இருக்கும் கோங்குவத்தை எனனும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சமார் 02 60 போச்சல விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஸ்ரீமான் ஜீ டி டாலிநேக்குரிய காணி கிழக்கு பாக வீதி, தெற்கு ஸ்ரீமதி பி அபயவிக்ரமாவக்குரிய காணி, மேற்கு அதே காணியின் பகுதி

(3) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு காரியாதிக்காரி டிவிஷன், தென் வளையில் இருக்கும் கோங்குவத்தை எனனும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சமார் 19 30 போச்சல விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஸ்ரீமதி டபிளயு ஜூலியானு உரிமை கோரும் காணி கிழக்கு தெற்கும் அதே காணியின் பகுதி மேற்கு அதே காணியின் பகுதியும் ஏ சினி அப்புஹாமிக்குச் சொந்தமான காணியும்

(4) கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு காரியாதிக்காரி டிவிஷன் தென் வளையில் இருக்கும் கோங்குவத்தை எனனும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சமார் 01 50 போச்சல விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் பகுதி, கிழக்கு ஸ்ரீமதி பி அபயவிக்ரமாவக்குரிய காணி, தெற்கு வயித்திய ரோடு மேற்கு சி எம் ஜே ஜெயவாத்தாவக்குரிய காணி

(5) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு காரியாதிக்காரி டிவிஷன், தென் வளையில் இருக்கும் கோங்குவத்தை எனனும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சமார் 05 20 போச்சல விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு மேற்கும் அதே காணியின் பகுதி, கிழக்கு ஏ சினி அப்புஹாமிக்குரிய காணி, தெற்கு வயித்திய ரோடு

(6) கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு காரியாதிக்காரி டிவிஷன், தென் வளையில் இருக்கும் மிடித்தகா ஒற்றைவத்த எனனும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சமார் 25 12 பேச்சல விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கும் தெற்கும் நகர அளவுப்படம் இல 41 ல காணித்துண்டு இலக்கம் 166 கிழக்கு கடவத்தை ரோடு, மேற்கு காலவா

(7) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு காரியாதிக்காரி டிவிஷன், கலு போவில்ல கிழக்கிலிருக்கும் மஹீபலயக் ஒற்றை எனனும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சமார் 1 றுட 10 6 போச்சல விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு நகர அளவுப்படம் இல 41 ல காணித்துண்டு இல 87 கிழக்கு நகர அளவுப்படம் இலக்கம் 41 ல காணித்துண்டு இலக்கம் 86, தெற்கு நகர அளவுப்படம் இலக்கம் 41 ல காணித்துண்டு இலக்கம் 85 மேற்கு முதலியார அபெனியு

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின்படியுமான பிரகடனம்

கீழ்க் காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலஸ் பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ டீ டி சிலவா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1957 ம மார்ச் ஜனவரி 28 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LH/B 139
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 P 414/LH/B 139

காணியின் விபரம்

கருத்துறை மாவட்டம், பாணந்துறை நகராண்மை எல்லைக்குட்பட்ட 4 ம வட்டாரமான படடியா தெற்கிலுள்ளதும், பின்வரும் எல்லைகளற்ற குழப்பட்டதும், சமார் 1 1/2 ஏக்கர் விசாலமானதும், குணரத்தன் ரோட்டில்

(பழைய கடற்கரை வீதி) இறைமதிப்பு இலக்கம் 8 உடையதும் காலகந்த வததை (இரத்தினபுரி) என்றழைக்கப்படுவதுமான முழுக் காணி பங்கீட்டுத் துண்டு —

வடக்கு ஸ்ரீ குணரத்தன ரோடு இறைமதிப்பு இலக்கம் 8/1 ஐ உடையகாணி கிழக்கு ஸ்ரீ குணரத்தன ரோடு இறைமதிப்பு இலக்கம் 4 ஐ உடைய காணி தெற்கு ஸ்ரீ குணரத்தன ரோடு (பழைய கடற்கரைவீதி), மேற்கு புகையிரத ஓற்றையடிப்பாதை

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தாற் திருத்தப்பட்டவாறும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலல போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி டி சில்வா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம் ஆண்டு பெப்ரவரி 19 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டிவின இலக்கம் LH/B 99 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 445 (VE) LH/B 99

காணியின் விபரம்

(1) கனத்தறை மாவட்டம், பலதுன் கோறனை மேற்கிலுள்ள வெலிப பெனனை மேற்கு கிராமத்திலுள்ளதும் பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதும், கொலிங்பேன் எஸ்ரேற என்றழைக்கப்படுவதுமான காணியின் சுமார் 15 ஏக்கர் விசாலமான ஒரு பாகம் —

வடக்கு முலகெட்டியவததை என்றழைக்கப்படும் காணி, கிழக்கு திருவாளாகள யூ எஸ் பெரோவினாலும் ஜலலியல் ஜயனெத்தி யினாலும் உரிமைகோரப்படுக காணி தெற்கு வெலிபபெனனை ஊற கொட பிரதான பகிரங்க வீதி, மேற்கு அதே காணியின் எஞ்சிய பாகம்

(2) கனத்தறை மாவட்டம், பலதுன் கோறனை மேற்கிலுள்ள, வெலிப பெனனை, மேற்கு கிராமத்திலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதும், கொலிங்பேன் எஸ்ரேற என்றழைக்கப்பட்டதுமான காணியின் சுமார் 15 ஏக்கர் விசாலமான ஒரு பாகம் —

வடக்கு வெலிபபெனனை முலலிம கிராமம், கிழக்கு முலகெட்டிய, நெல் வயல், தெற்கும், மேற்கும் அதே காணியின் எஞ்சிய பாகங்கள்

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தாற் திருத்தப்பட்டவாறும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலல போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி டி சில்வா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம் ஆண்டு மார்ச் 18 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டிவின இலக்கம் LH/B 129 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 LG 346/LH/B 129

காணியின் விபரம்

கனத்தறை மாவட்டம், நைகம் கோறனையில் பெலிகம்பிட்டியா (பொக்குலுவித்தா) விலுள்ளதும், பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்டதும் கல்கும்புற ஒலித்தை என்றழைக்கப்படுவதுமான காணியின் சுமார் 10 போச்சல் விசாலமான ஒரு பாகம் —

வடக்கும், கிழக்கும் அதே காணியின் எஞ்சிய பாகங்கள் தெற்கு ஆரம்பப்பட்ட இலக்கம் 5,253 ல் அடங்கிய காணி, மேற்கு கொழும்பு பொக்குலுவித்தா பகிரங்க ரோடு

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாலல போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி டி சில்வா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1957 ம் ஆண்டு பங்குனி 26 ந் உ.

காணியின் விபரம்

(1) கீழ் சொல்லப்பட்ட எல்லைகளுக்கான அடங்கியதும் சிலாபம் டிஸ்திரிக் பிடடிகல் கோறனை வடக்கு, மாதம்பை மரக்கலகம் கிராம தலைமை காரரின் பகுதியைச்சேர்ந்த மாதம்பை (பழைய பட்டினம்) ஓல்ட டவுனில் இருக்கும் ஊலியனப்பங்குவும்புற என்றழைக்கப்படும் காணியில் ஏறக்குறைய 11 3/4 பாச்சல் விசாலங்கொண்டதுமான ஒரு பகுதி —

வடக்கு குறித்த காணியில் எஞ்சிய பாகம், கிழக்கு முடிக்குரிய காணி தெற்கு பி டிபிளயு டி ரோட மேற்கு குறித்த காணியில் எஞ்சிய பாகம்

(2) கீழ் சொல்லப்பட்ட எல்லைகளுக்கான அடங்கியதும் சிலாபம் டிஸ்திரிக், பிடடிகல் கோறனை வடக்கு மாதம்பை, மரக்கலகம் கிராம தலைமைகாரரின் பகுதியைச்சேர்ந்த மாதம்பை (பழைய பட்டினம்) ஓல்ட டவுனில் இருக்கும் வீலேன் என்றழைக்கப்படும் காணியில் ஏறக்குறைய 04 4/6 பாச்சல் விசாலங்கொண்டதுமான ஒரு பகுதி —

வடக்கு பி டிபிளயு டி ரோட கிழக்கு பி டிபிளயு டி ரோட தெற்கு முததர எல் மேற்கு குறித்த காணியில் எஞ்சிய பாகம்

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலல போசிவல் டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி டி சில்வா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1957 ம் ஆண்டு பெப்ரவரி 20 ந் உ.

டிஸ்திரிக் ஏசண்டிவின இலக்கம் LD 3522 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 E 396

காணியின் விபரம்

மடக்களப்பு பிரிவு, அக்கரைப்பற்று, திருக்கோவில் கிராமத்திலிருக்கும் தாமராஜா எஸ்ரேற என்று அழைக்கப்படும் காணியின் சுமார் 3 1/2 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகளாவன —

வடக்கு அக்கரைப்பற்று பொத்தூவில் பெரிய தெருவில் இருந்து தாம ரட்டினத்தின் தோட்டத்துக்கு போகும் ரோடு கிழக்கு இந்தக் காணியின் மிகுதியாகும் தெற்கு அக்கரைப்பற்று தெற்கு அக்கிய கிருஷிக விளைபொருள் உற்பத்திச் சங்கமும் எஸ் வேலுப்பிள்ளையும் உரித்துப்பேசும் காணி மேற்கு அக்கரைப்பற்று பொத்தூவில் தெரு

QA 278/J 56 S 41

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தகுகொள்ளவிருக்கும் காணியின விபரம் —

ஆரம்பப்பட இல 4,029 கிராமம்—பெயலியகொடைபட்டிய

துணடு 1

காணியின பெயர் கொடகநதுறுகஹுவததை விபரம் தோட்டம், பள்ளத்தரை உரித்தாளியின பெயர் ஐறில், கிறிரைபெல வெணியிய துடுகல, 24, விவேகானந்த ரேட்டே, வெள்ளவததை, விசாலம் ஏ 0, று 0, ப 35 5

துணடு 2

காணியின பெயர் கொடகநதுறுகஹுவததை விபரம் தோட்டம், பள்ளத்தரை, உரித்தாளியின பெயர் திருமதி டொறீன விக்கோரிய டசநாயக, 110/1, ரெம்பின ரேட்டே, மருதானை, விசாலம் ஏ 0 று 0, ப 34 8

துணடு 3

காணியின பெயர் கொடகநதுறுகஹுவததை, விபரம் தோட்டமும் பள்ளத்தரையும் ஒரு கிணறும், உரித்தாளியின பெயர் திருமதி ஷ்ரோறனலை விக்கோரிய 110/1, ரெம்பின ரேட்டே, டசநாயக மருதானை, விசாலம் ஏ 0, று 0, ப 36 8

துணடு 4

காணியின பெயர் கொடகநதுறுகஹுவததை, விபரம் தோட்டமும் பள்ளத்தரையும், உரித்தாளியின பெயர் திருமதி எம் வி முத்து கிருஷ்ண, 110/1, ரெம்பின ரேட்டே, மருதானை விசாலம் ஏ 2 று 2 ப 32 4

மேறகுறித்த காணிககு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1957 ம ட்ரீஸ் மே மாதம் 29 ந தேதி காலை 10 மணிககு கொழும்புக கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுககுள்ள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்கனையும் நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கனையும் 1957 ம ட்ரீஸ் மே மாதம் 20 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனககு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

என பி எம் செனவிரததின், கூட்டு உதவி அரசாட்சி ஏசணடு

கொழும்புக கச்சேரி, 1957 ம ட்ரீஸ் ஏப்பிரல் 5 ந உ

கிழ ஏ 235

1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக காணி கொள்ளும் சட்டத்தின 7 ம பிரிவினபடியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தகுகொள்ள அரசாட்சியார எனணியிருக்கிறாக்கள எனபதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக காணி கொள்ளும் சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும் நான இததால் அறிவிக்கின்றேன

எடுத்தகுகொள்ளவிருக்கும் காணியின விபரம் —

ஆரம்பப்பட இல ஏ 3,853 கிராமம்—கம்பஹா அமுத்தகம்

துணடு 1

காணியின பெயர் இண்டிகொல தோட்டம் விபரம் தென்னந தோட்டம் 2 தற்காலிக வீடு, ஒரு தற்காலிக மல்கூடம் ஒரு கிணற உரித்தாளியின பெயர் ஸ்ரீமதி ஜே என டயல, “சந்திர கிரி”, காமப்பல் அவனியு, மருதானை, கொழும்பு, விசாலம் ஏ 22, று 3, பே 18

துணடு 4

காணியின பெயர் இண்டிகொல தோட்டம் விபரம் தென்னந தோட்டம் உரித்தாளியின பெயர் முடிக்குரியது, ஸ்ரீமதி ஜே என டையல, காமப்பல் அவனியு, மருதானை, விசாலம் ஏ 0, று 0, ப 6

மேறகுறித்த காணிககு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1957 ம ஆண்டு ஜூன் மாதம் 5 ந திகதி காலை 10 மணிககு கொழும்புக கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுககுள்ள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்கனையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கனையும் 1957 ம ஆண்டு மே மாதம் 27 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனககு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

என பி எம் செனவிரததின், கூட்டு உதவி அரசாட்சி ஏசணடு

கொழும்புக கச்சேரி, 1957 ம ட்ரீஸ் ஏப்பிரல் 5 ந உ

குறி இல LH/B 71

1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தினபடியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக காணி கொள்ளும் சட்டத்தின 7 ம பிரிவினபடியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தகுகொள்ள அரசாட்சியார எனணியிருக்கிறாக்கள எனபதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின திருத்தப்பட்டவாரும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக காணி கொள்ளும் சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன கட்டுக்குருநதையில் பகிரங்க சந்தையொன்று அமைப்ப தற்காகக கொள்ளப்படுகிறது

எடுத்தகுகொள்ளவிருக்கும் காணியின விபரம் —

ஆரம்பப்பட இல A 3,775 கிராமம்—கருத்தறை மாவட்டம், கருத்தறை நகராணம் எல்லைக்குட்பட்ட கட்டுக்குருநதை

துணடு 1

காணியின பெயர் தொடங்குட பற்றுகியாவததை அல்லது கொந தெரு பற்றுகியாவததை இறைமதிப்பு இலக்கங்கள 1,169, 1,173, 1 173/1, 1,197/5 விபரம் தோட்டமானது 3 தெனனை மரங்கன, 40 வயதான 1 மா, 1 பெலி, 1 பிலின் மரங்கன, 5 வயதான 1 தோட்ட மரம், 1 அனோபமரம், ஒரு நிரந்தரம் கட்டிடம், ஒரு செக்கு ஆகிய வற்றைக்கொண்டுள்ளது உரித்தாளியின பெயர் ஏ சி மகதீன இலாமாயில், கட்டுக்குருநதை, கருத்தறை விசாலம் ஏ 0, று 0, ப 26 6

மேறகுறித்த காணிககு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1957 ம ஆண்டு ஜூன் மாதம் 13 ந திகதி காலை 10 மணிககு கருத்தறை கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுககுள்ள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்கனையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கனையும், 1957 ம ஆண்டு ஜூன் மாதம் 3 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனககு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

சி சிவஞானம்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசணடு

கருத்தறை கச்சேரி, 1957 ம ட்ரீஸ் ஏப்பிரல் 3 ந உ

இல LD 4756

1954 ம ஆண்டின் 39 ம இலக்கக காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக காணி எடுத்தற சட்டத்தின 7 ம பிரிவினபடியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தகுகொள்ள அரசாட்சியார எனணியிருக்கிறாக்கள எனபதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக காணி எடுத்தற சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உட பிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன

எடுத்தகுகொள்ளவிருக்கும் காணியின விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், ஹாரிஸபத்துவ பகுதி, “குலுகமனசியபத்துவ” யட்டிவாவல் (பாகம்) வட்டார இலக்கம் 7, மாலிலமட, கண்டி நகர சபை எல்லைக்குள் உட்பட்ட கொண்டதெனிய கிராமத்திலிருக்கும் 1 ஏ 0 று 04 0 பாச்சல விசாலமுள்ள ஹண்ட பனகுமபுறயும் ஒற்றடிப்பாதையும் எனப்படும நிலப்பாக்களை ஆரம்பப்பட இலக்கம் A 2,405 ல துணடு 1, 2, 3, 4 என அளந்து விவரிக்கப்பட்டனா

தற்பொழுது உரிமை கோருவரின் பெயர் பத்தினி கோவிலப்பொறுப்பாளி தலாத்து ஓயா பன்னவல் வலவவுவேயிலிருக்கும் ஏ பி பன்னவல், பலனையக நிலம்

மேறகுறித்த காணிககு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1957 ம ட்ரீஸ் மே மாதம் 30 ந தேதி மு ப 11 30 மணிககு கண்டிக கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுககுள்ள உடநதைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின கோரிக்கைகளின விபரங்கனையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கனையும் 1957 ம ட்ரீஸ் மே மாதம் 23 ந தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனககு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா காணியின உரிமையை ஒப்பு விக்கும் உறுதிகளையும் தொடர்பான மற்றும் ஏதும் சாதனங்களையும் கேட்கப்படும் நஷ்ட ஈட்டுத தொகையையும் நியாயமானதென நிருபிக்கக்கூடிய சாதனங்களையும் விசாரணையினப்போது சமர்ப்பிக்கவேண்டும்

லீ பி ஏ பெரோ,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசணடு

கண்டிக் கச்சேரி, 1957 ம ட்ரீஸ் ஏப்பிரல் 8 ந உ

இல 3/40/47

துணடு 610

நாலநதை ஆறுறுத்தணைணர் திட்டத்தால தாககப்பட காணிகள் எனணும் பகிரங்க தேவைககு வேண்டியதான பினனாச சொல்லப்படும காணியை, அ தாவது —

அனுபநதப்பட இலக்கம் 2, இறுதிப்பட இலக்கம் 83 குறிசெ—
பொரோகாரகம்

துணடு 597

காணியின பெயர் பஹலகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் சாலிலை அபபுறாமி, கிரிஞருவ, அகுராமபொட விசாலம் ஏ 0, று 0, ப 34

துணடு 598

காணியின பெயர் பஹலகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் மஹா ஆராசசிகே லாலாகெதர ரனஹாமி, மஹா ஆராசசி லாலாகெதர மலஹாமி, மஹா ஆராசசிலாலாகெதர பொடிஹாமி, மஹா ஆராசசிலாலாகெதர புனசிரால, கிரிஞருவ, அகுராமபொட, அலுத் கெதர குடாரால, அலுத்தெதர கிரிஹாமி அலுத்தெதர ரதநாயகவும அலுத்தெதர ஹேரத்தஹாமி விசாலம் ஏ 0, று 0, ப 37

துணடு 599

காணியின பெயர் கொடகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் அலுத்தெதர குடிரால, அலுத்தெதர ரதநாயகக பொல கலகனத்தே கெதர ஹேரத்தஹாமி, வட்டரத்தே கெதர கலு பண்டா, வட்டரத்தே கெதர கபுருஹாமி, வட்டரத்தே கெதர மெனிகரால, வட்டரத்தே கெதர பொடிஹாமி, வட்டரத்தேகெதர டினகிரிமெனிககா, மஹா ஆராசசிலாலாகெதர ரனஹாமியும் மஹா ஆராசசிலாலாகெதர மலஹாமியும் விசாலம் ஏ 0 று 0, ப 29

துணடு 600

காணியின பெயர் கொடகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் அலுத்தெதர டிகிரிமெனிககா, கிரிஞருவா, அகுராமபொட விசாலம் ஏ 0, று 1, ப 13

துணடு 601

காணியின பெயர் பஹலகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் பஹலகெதர புனசிரால, வெலவிதான விசாலம் ஏ 0, று 1, ப 03

துணடு 602

காணியின பெயர் பஹலகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் ரனமுககு ஆராசசிலாலாகெதர மலஹாமி, கிரிஞருவ, அகுராமபொட விசாலம் ஏ 0 று 0, ப 20

துணடு 603

காணியின பெயர் பஹலகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் குருவத்தேகெதர புனசிராலயும், பிறிலலகெதர மெனிக ரால அபபுகிஹையும் விசாலம் ஏ 0, று 0, ப 36

துணடு 604

காணியின பெயர் பஹலகும்புற விபரம் பினவருவன வறறைக கொண்ட வயல், 10 வருடத்து 1 கமுமரம் உரித்தாளியின பெயர் பஹலகெதர புனசிரால விசாலம் ஏ 0, று 1, ப 38

துணடு 605

காணியின பெயர் பஹலகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் பொரோகாரகம் பனசிலையின பிரதம் பாதுகாவலா சங்கைக குரிய என சீர்ததிரத்த விசாலம் ஏ 0 று 0, ப 39

துணடு 606

காணியின பெயர் பஹலகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் குருவத்தேகெதர புனசிரால விசாலம் ஏ 0, று 0 ப 23

துணடு 607

காணியின பெயர் பஹலகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் பாலுக்கெதரவத்தே டினகிரிமெனிககா விசாலம் ஏ 0, று 0, ப 25

துணடு 608

காணியின பெயர் பஹலகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் குருவத்தேகெதர முதலிஹாமியும், போகஹகெதர புசுமபிஹாமியும் விசாலம் ஏ 0, று 0, ப 39

துணடு 609

காணியின பெயர் கொடகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் குருவத்தேகெதர புனசிரால விசாலம் ஏ 0, று 0 ப 30

காணியின பெயர் கொடகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் அலுத்தெதர கருபண்டா, வெலவிதான விபரம் ஏ 0, று 0, ப 06

துணடு 611

காணியின பெயர் கொடகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் பஹலகெதர புனசிரால, பொலகலகனத்தே கெதர அபபு ஹாமியால எதிககப்பட்டது பொலகலகனத்தேகெதர கலுபண்டா, பொலகலகனத்தேகெதர கீரால பொலகலகனத்தேகெதர பினஹாமி விசாலம் ஏ 0, று 0, ப 27

துணடு 612

காணியின பெயர் பஹலகும்புற விபரம் வயல் நிலம் உரித்தாளி யின பெயர் பதலகஹமுலவத்தே குருஹாமி, பதலகஹமுலவத்தே ரனஹாமி, பதலகஹமுலவத்தே டினகிரி அமமா பதலகஹமுல வத்தே டிகிரிமெனிககா விசாலம் ஏ 0 று 1, ப 26

துணடு 613

காணியின பெயர் பஹலகும்புற விபரம் பினவருவனவறறைக கொண்ட வயல், 10 வருடத்து 4 கமுமரம் ஒரு (குலியின) பாகம் உரித்தாளியின பெயர் குருவாவத்தே கெதர புனசிரால விசாலம் ஏ 2 று 2, ப 25

துணடு 615

காணியின பெயர் தெனிகடே குமபுரயும், தெனிகடே பிலவாயும் விபரம் பினவருவனவறறைக கொண்ட வயல் 6 வருடத்துக்கு 1 கமுமரம், 15 வருடத்து 1 மூங்கிலத்தே, பினவருவனவறறைக கொண்ட சேனை, 2 பலாமரம், 1 இலுப்பைமரம் 50 வருடம், ஒரு (குலியும்) உரித்தாளியின பெயர் பொரோகாரகம் பனசிலையின பிரதம் பாதுகாவலா சங்கைககுரிய என சீரத்தின, வயல் ஏ 0, று 2, ப 29, சேனை ஏ 0, று 2, ப 0 விசாலம் ஏ 1, று 0, ப 29

துணடு 616

காணியின பெயர் கலகனத்தேகும்புற விபரம் வயல் நிலமும் பிர யோசனத்துக்குட்படாத நிலமும் உரித்தாளியின பெயர் உதுமா லெவவை கெதர சாவுலஹமீத, அபதல ரஹீமான, அலுத்தகம், அலுத் கெதர புனசிலாமமா, அலுத்தெதர டிகிரி மெனிககா, அலுத்தெதர புனசி நோனா, கிரிஞருவ, அகுலாமபொட, வயல் ௬ ஏ 0, று 1, ப 38 பிரயோசனத்துக்குட்படாத நிலம் ஏ 0, று 0, ப 7 மொத்த விசாலம் ஏ, 0, று 2, ப 05

மொத்தம் ஏ 6, று 0, ப 04

எடுத்தகதொளவதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்தகதொள வதைப்பற்றிய சட்டத்தின 5 ம பிரிவின (203 ம அதிகாரம்) ஏற்பாடு களின பிரகாரம் காணி விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப தனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எனணியிருக் கிரா எனபதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதனைக் கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிககு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவருடைய காரியகாராமுலமாய 1957 ம ஆண்டு மே மாதம் 18 ந தேதியிலன்று காலை 8 மணிககு மாதத்தே மன்னவத்த அரசினா பாட சாலையில் எனமுனபாக வெளிப்படடுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிக் கும உரித்துகளின தொகையையும் விபரங்கையும் சொல்லும்படி இதனால் அவாக்கிடத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது ஒப்பனைக விசாரனைககு கொண்டு வரவேண்டியது அவசியம்

அ இரத்தினம்,
அரசாட்சி ஏசண்டு

மாதத்தைக் கச்சேரி,
1957 ம டிசம்பர் 2 ந உ

இல 3/41/17

1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின படியும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின 7 ம பிரிவினபடியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைககு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தகதொள அரசாட்சியா எனணியிருக்கிராகள எனபதை 1954 ம ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியும் 1950 ம ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரமும் நான இதால் அறிவிக்க கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் A 2,412 கிராமம்—வெலிகல்

துண்டு 1

காணியின் பெயர் பொடவலவிதானஹிற்றப்புலத்த விபரம் அனைக்கடின ஓர பாகம் உட்பட ஓடை உரித்தானியின் பெயர் ஸ்ரீமதி எல் கொப்பக்கவே வெலிகல் வளவு, உக்குவெல், விசாலம் ஏ 0 றா 0, ப 13 4

துண்டு 2

காணியின் பெயர் பொடவலவிதானஹிற்றப்புலத்த, விபரம் ஓர் ஆற்றேரக்கடும், 10 வருட வயதுள்ள 3 தென்கை மரமும் 8 வருட வயதுள்ள 20 கழுக மரமும், 40 வருடவயதுள்ள 10 தே பத்தைகளும் 2-5 வருடவயதுள்ள கலந்த பயிர்களுமுள்ள தோட்டம், உரித்தானியின் பெயர் ஸ்ரீமதி எல் கொப்பக்கவே, வெலிகல், வளவு உக்குவெல், விசாலம் ஏ 0, றா 1, ப 10 9, மொத்தம் ஏ 0, றா 1, ப 24 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1957 ம் ஆண்டு மே மாதம் 29 ந் தேதி காலே 10 மணிக் கு மாதத்தளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு மே மாதம் 22 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

என டபிளவு எச் டி குன்றான்
மாத்தளை டிஸ்திரிக் காணி பெறும் அதிகாரி

மாத்தளைக் கச்சேரி,
1957 ம் ஆண்டு ஏப்பிரல் 5 ந் உ

இவ்விலக்கம் இது சம்பந்தமான எல்லாக் கடிதங்களிலும் குறிப்பிடப்படவேண்டும்

குறிப்பு இல L.D 3584—J 55 L 428

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினப்படியுமான அறிவித்தல்

கலையா அபிவிருத்திச் சபையின் விவசாய விநியோக நிலையத்திற்காகிய ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 1,287 கிராமம்—சொறிகல்முனை

துண்டு 1

காணியின் பெயர் பணிச்சையடிமுனமாரி அல்லது வாலெகாலெ, விபரம் சிறு காடு, உரித்தானியின் பெயர் மாணக் போடி கண்பதி பிள்ளை, நாய்ப்பட்டிமுனை, தமிழ் பகுதி, கல்முனை, விசாலம் ஏ 9, றா 1, ப 20

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1957 ம் ஆண்டு ஆனி (பூன்) மாதம் 13 ந் தேதி காலே 10 மணிக் கு கல்முனை காரியாதிகாரி இலாகாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு வைகாசி (மே) மாதம் 25 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா உரிமை களை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் என முன்பாக விசாரணைக்கு 1957 ம் ஆண்டு ஆனி மாதம் 13 ந் திகதியில் கொண்டு வரப்பட வேண்டும்

ஓர் ச அருள்பிரகாசம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசனேடு

மட்டக்களப்புக் கச்சேரி,
1957 ம் ஆண்டு ஏப்பிரல் 4 ந் உ

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினப்படியுமான அறிவித்தல்

சுயன் தளவாயில் ஒரு வீதிக்கு எனமும் ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி

எடுத்தற சட்டத்தால் திருத்திய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

படம் A 1,278 ம் ஆரம்பப்பட கிராமம்—சுயன் தளவாய்

துண்டு 1

காணியின் பெயர் திடலகாலே விபரம் சிறு காடு உரிமை பேசுவோர் கே வி வி கருணாகரம், சேனைக்குடியிருப்பு விசாலம் ஏ 0, றா 2 ப 07

துண்டு 2

காணியின் பெயர் நாகனகாலே விபரம் 5-7 வருஷ 6 தேக்க மரங்களை கொண்ட சிறு காடு உரிமை பேசுவோர் ஞானமுத்து பிச்சைப்பிள்ளை, நாய்ப்பட்டிமுனை தெற்கு (தமிழ்) விசாலம் ஏ 0, றா 3 ப 27

துண்டு 3

காணியின் பெயர் கூக்கண்டம் விபரம் வெளியான வீண பூமி உரிமை பேசுவோர் எஸ் மயிலவாகனமும், ஏ கனகரட்டினமும், ஏ நல்லையாவுமும், ஏ தங்கப்பிள்ளையும், நாய்ப்பட்டிமுனை தெற்கு (தமிழ்) விசாலம் ஏ 0 றா 2, ப 06

துண்டு 4

காணியின் பெயர் மருதனகுளி விபரம் 20-30 வருஷ 1 மாமரங் கொண்டைய சிறு காடு உரிமை பேசுவோர் சின்னத்தம்பி கதிர்மலை பூம் ஞானமுத்து பிச்சைப்பிள்ளையும், நாய்ப்பட்டிமுனை தெற்கு (தமிழ்) விசாலம் ஏ 0 றா 1, ப 33 மொத்தம் ஏ 2, றா 1, ப 33

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1957 ம் ஆண்டு ஆனி (ஜூன்) மாதம் 21 ந் திகதி காலே 10 மணிக் குக் கல்முனைக் காரியாதிகாரி இலாகாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கை களின் விபரங்களையும் நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு வைகாசி (மே) மாதம் 26 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

உரிமைகளை அத்தாட்சிப்படுத்தும் பத்திரங்களெல்லாம் எனமுன்பாக விசாரணைக்கு 1957 ம் ஆண்டு ஆனி மாதம் 21 ந் திகதியில் கொண்டு வரப்பட வேண்டும்

ஓர் ச அருள்பிரகாசம்,
உதவி அரசாட்சி எசனேடு

மட்டக்களப்புக் கச்சேரி,
1957 ம் ஆண்டு சித்திரை 4 ந் உ

LA 3479/J 54 L 429

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினப்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப் படம் இல A 1,481 கிராமம்—மஹமாளியி

துண்டு 1

காணியின் பெயர் லுனுமிதெலகஹவத்த விபரம் ரேட்டு உரித்தானியின் பெயர் ஸ் செல்லதின பொன்னுது, மஹமாளியி, பத்துஞ்சை விசாலம் ஏ 0, றா 0, ப 4 1

துண்டு 2

காணியின் பெயர் கொலகஹவத்த விபரம் ரேட்டு உரித்தானியின் பெயர் டபிளவு எம் கரோ நோன, எம் ஏ நிக் குல்ல அப்பு, ஹாமி, மஹமாளியி, பத்துஞ்சை விசாலம் ஏ 0, றா 0, ப 8 2

துண்டு 3

காணியின் பெயர் மாளியவத்த விபரம் ரேட்டு உரித்தானியின் பெயர் எம் லாடமுத்துப்பிள்ளை, இலக்கம் 91, பார்னஸ் பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 0, றா 0, ப 0 5

துண்டு 5

காணியின் பெயர் மாணியவத்த விபரம் ரேட்டி உரித்தாளியின் பெயர் எம் லாடமுத்துப்பிள்ளை, இலக்கம் 91, பானஸ்பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 0, றா 0, ப 73

துண்டு 6

காணியின் பெயர் கஜுகஹவத்த விபரம் ரேட்டி உரித்தாளியின் பெயர் எல் டீடாசிஞ்சோ, டபிளயு எம் மஹாமி, டபிளயு எம் மலாஎத்தன, டபிளயு எம் ரனமெனிககா, மஹாமிஎலிய, பத்துலோயா விசாலம் ஏ 0, றா 0, ப 21

துண்டு 7

காணியின் பெயர் கொஹோம்பகஹவத்த விபரம் தரவை காணி உரித்தாளியின் பெயர் ஏ எம் சிங்கப்பஹாமி, ஏ எம் பாரோனசி அப்பஹாமி, ஏ எம் அப்பசிஞ்சோ, மஹாமி எலிய, பத்துலுய விசாலம் ஏ 0, றா 0, ப 260

துண்டு 8

காணியின் பெயர் கொஹோம்பகஹவத்த விபரம் தரவை காணி, உரித்தாளியின் பெயர் டபிளயு ஏ திசேரூ, மஹாமிஎலிய, பத்துலுய விசாலம் ஏ 0, றா 0 ப 11

துண்டு 9

காணியின் பெயர் கொஹோம்பகஹவத்த விபரம் தரவை காணி, உரித்தாளியின் பெயர் டபிளயு ஏ திசேரூ, மஹாமிஎலிய, பத்துலுய விசாலம் ஏ 0, றா 0, ப 064

துண்டு 10

காணியின் பெயர் கொஹோம்பகஹவத்த விபரம் ரேட்டி, உரித்தாளியின் பெயர் சீ எலோசியஸ் பொனாநது, சீ அநதோனி பொனாநது, சீ விலிப்பொனாநது, மஹாமிஎலியா, பத்துலுய விசாலம் ஏ 0, றா 0, ப 335

துண்டு 11

காணியின் பெயர் கோனகஹவத்த விபரம் ரேட்டி உரித்தாளியின் பெயர் எம் லாடமுத்துப்பிள்ளை, இலக்கம் 91, பானஸ்பிளேஸ், கொழும்பு விசாலம் ஏ 0, றா 0, ப 31

துண்டு 12

காணியின் பெயர் கலவலகட்டுவ விபரம் ரேட்டி, உரித்தாளியின் பெயர் டபிளயு டி. நிருலஸ் அப்பஹாமி, டபிளயு டி. யூஜிஹாமி, டபிளயு டி. விவியம் சிஞ்சோ, ஜே எம் ஆரோனசிஞ்சோ, ஜே எம் பியதாசு, ஜே எம் மெனிககா, மஹாமிஎலிய பத்துலுய விசாலம் ஏ 0, றா 0, ப 35

மொத்தம் ஏ 0, றா 2, ப 158

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1957 ம ஆண்டு ஆனி மாதம் 21 ந திகதி பிற்பகல் 2 மணிகளுக்கு பத்துலுய சொகியூட் பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனதகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம ஆண்டு ஆனி மாதம் 14 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா

டி. வியனகே,
உதவி அரசாட்சி எசண்டு

புத்தளக் கச்சேரி,
1957 ம (ஹி) சித்திரை 3 ந உ.

காணிக் கச்சேரியைப்பற்றிய விளம்பரம்

முடிக்குரிய காணியுறுதிப் பத்திரங்கள் வாங்க ஆட்களைத் தெரிந்து கொள்வதற்கான காணிக் கச்சேரியைப்பற்றி விளம்பரம்

அவைகளைப்பற்றிய விவரங்கள் கீழே காட்டியுள்ள முடிக்குரிய காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வாங்க ஆட்களைத் தெரிந்துகொள்வதற்கு 1955 ம ஆண்டின் 19 ம இலக்க காணி பண்படுத்தற் சட்டத்தின்படி 1957 ம (ஹி) ஆனி மாதம் 6 ந தேதியிலன்றி முற்பகல் 10 மணிகளுக்கு அனுராதபுரக் கச்சேரியில் அனுராதபுர கவணமேநது எஜனறா ஒரு காணிகச்சேரி நடத்துவாரென்று இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

2 விண்ணப்பக்காரர் ஒவ்வொருவரும் தாங்களே காணிக் கச்சேரிக்கு வரவேண்டும், அல்லது தங்கள் பிரதிநிதியாக ஒருவரை நியமித்து அனுப்பிவைக்கவேண்டும்

3 இக்காணிக் கச்சேரியைப்பற்றிய யாதும் விசாரித்தறியவேண்டுமானால் அக்காரியங்களைப்பற்றி உதவிக் கவணமேநது எஜனறருக்கு எழுதி விசாரித்துக்கொள்ள வேண்டும்

க வ சி கதிர்காமநாதன்,
காணி கொமிஷனருக்காக

பங்கிட்டுக்கொடுக்கவிருக்கும் காணியைப்பற்றிய விவரங்கள்	
படத்தின் இல I S P P 35 கிராமம்—கோப்பக்குளம்	
பாகத்தின்	விசாலம்
இலக்கம்	உத்தரவுப்பத்திரகாரன்
37 டீ டீ அங்கமமன	ஏ று ப
படத்தின் இலக்கம் I S P P 35 கிராமம்—	
மாங்கடவல்	14 2 23
57 டீ டீ அங்கமமன	8 2 1

நானுவதி அறிவித்தல்கள்

எனது இல எல் 7235

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

கிராணபால் றகுல் மாதா குலாங்கன சங்க நமபிக்கைப் பொறுப்பாள ராகிய, திருமதிகள ஜீ டீ ஏ பெரேரா, இல 9, சேடவத்தை, வெல்லம்பிட்டி ஏ டபிளயு பெரேரா, இல 51/2, பயிற்சிப் பாடசாலை, ரேட்டி, பம்பலப்பட்டி, ஐவான டி. சொயசா, இல 7, காமபல ரெநேல, பொறலை, சீ விஜயவாதன இல 594, பெலவத்தை, தலாங்கம் வடக்கு, பத்தற சத்தறசிங்கி, இல 608, பெலவத்தை தலாங்கம் வடக்கு, எம் டபிளயு ஆரியவதி பெரேரா, அலதேனியா கடவத்தை, மிமலா சநதிரபாலா 168 “நந்தன நிவாசா” மாக்கொல ரேட்டி, மாக்கொல, டபிளயு மாலினி, எல் பெரேரா, 790/50 யம்பெற்ற லீதி, கொழும்பு, டொலி நிருபா எடுறிடண 12 1/5, சீவாலி லீதி, பொறலை, லித்தா பியசீலி 790/5, யம்பெற்ற லீதி, கொழும்பு, டாமவதி கேவாவித்தாறன 28 சபல பிளேஸ், கிராணபால் கொழும்பு எச் எம் வயலெற பெரேரா 18 மவுண்ட பிளேசனற கொழும்பு, யு எச் வயலெற பெரேரா ஆகியோர் கோட்டை நகரசபை எல்லைக்குள் இருக்கும் கிராமத் திட்டப் படம் இல 20394 அதிலுள்ள துண்டுகள் 19, 20 ஆகியன வற்றிலிருந்து 0 ஏ, 0 றா, 21 போச்சல் விஸ்தீரணமுள்ள காணியை ஓர் கணனிமாடம் கட்டுவதற்காகக் குத்தகைக்குத் தரும்படி விண்ணப்பித்த துள்ளனா

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 99 வருடம்,

(ஆ) வாடகை வருடம் ரூபா 3 93 சதம்,

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒருவருட காலத்தின கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப்படுமபடியாக அந்நிலத்தில் ஒரு கணனிமாடம் நிறுவுதல் வேண்டும்,

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு கணனிமாடம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறுகிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டிலுள்ள இது வழங்கப்படும

எம் ராஜேநதிரா,
காணி அதிகாரிக்காக

கொழும்பு,
1957 ம (ஹி) ஏப்ரல் 12 ந உ.

LJ 1282

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

மாதத்தை தொடர்ந்தெனியாவைச் சேர்ந்த பிரதீபலோக் சங்கத்தின் பொறுப்பாளர்களான திருவாளர்கள் ஏ எல் சமரசேகர உயர் நீதி மன்றப் புறகறா, எல் டபிளயு ரணவீர என்பவர்கள், மாதத்தை மாவட்டத்தைச் சேர்ந்த வாரியப்பொல கிராத்திலுள்ளதும் ஏ 1843 இல் ஆரம்பப் படத்தில் 1 ம இலக்க காணித்துண்டுமாகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 1/2 ஏக்கர் நிலத்தை அதில் கணனி மாடம், அனாதை விடுதி ஆகியவற்றிற்கு ஒரு கட்டிடம் அமைக்கும் பொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்ததுள்ளனா

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 99 வருடங்கள்,

(ஆ) வாடகை வருடம் ஒன்றுக்கு ரூபா 5 00,

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இரண்டு வருட காலத்தின, மாதத்தை அரசாங்க அதிபர் திருப்பிப்படுமபடியாக, அந்நிலத்தில் மேற்கூறிய கட்டிடம் அமைக்க வேண்டும்,

(ஈ) குத்தகை ஂடுபவாகன அந்நிலத்தை மேற்கூறிய தேவைகளுக்கூரிய கட்டிடங்கனையும் அவை சமநதமான தேவைகட்கும் உபயோகிக்கலாமேயன்றி வேறு ஂதற்கும் பயன்படுத்தக்கடடாது

LJ 564

1948 ம ஆண்டின முடிக்குரிய காண்பிரமாணங்களின 21 (2) ம பிரமாணத்தினகீழ் அறிவித்தல்

3 குத்தகை வழங்கக கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைகளுள் செல்லுபடியான காரணங்கன ஂழுத்ததுமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும

கிரிமெட்டிதெனன பால பண்ணைச் சங்கத்தார, இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பலலபலதெனனவினுளளதும் முடிவான கிராமப் படம் 285 இல் 39 ம காணித்துணடுமாகிய முடிக்குரிய காணியிலிருந்து ஂறககுறைய 5 ஂககர் நிலத்தை, அதில் புல வளாததற பொருட்டு, குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளனர்

டபிளபூ டபிளபூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிக்ககா
கொழுமபு,
1957 ம ஂஸ் ஂபரல்ஸ் 12 ந ஂ.

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

LJ 1052

1948 ம ஆண்டின முடிக்குரிய காண்பிரமாணங்களின 21 (2) ம பிரமாணத்தின கீழ் அறிவித்தல்

உட்கடவலை கிராம அபிவிருத்திச்சங்கப் பொறுப்பாளர்களாகிய, திரு ஆர் ஂம் குட்டுலாவும் டபிளபூ மெனிக்கிருலாவும் ஒரு ஂககா காணி உட்கடவலையிற புத்தகோவில் நிறுவுதற்கு குத்தகைக்கு தருமபடி விண்ணப்பித்து இருக்கிறாக்கன இக்காணி கடைசி கிராமப்படம் 867 ல துண்டு 20 ல ஒரு பகுதியாகும் வேறு கோவில் கிட்டடியில் இல்லை

(அ) காலம் 5 வருடம்
(ஆ) வாடகை வருடம் ரூபா 18 00
(இ) குத்தகையைப் பெறுபவாக்கன நிரந்தரமான அல்லது அரைவாசி நிரந்தரமான கட்டிடங்களோ அல்லது குடிசைகளோ அந்தச் காணியில் நிறுவுதல் கூடாது

2 இக் காணி கொடுப்பதற்கு வசதியாக இருக்கிறது மறமும் நிபந்தனைகளுடன் பின்வரும் நிபந்தனைகளுக்கும் அமைவாக இக் குத்தகையைக் கொடுப்பதற்கு உத்தேசிக்கப்படுகிறது

(ஈ) குத்தகை பெறுபவர்கள குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 3 மாத காலத்துள், முழுக்காணியிலும் புல நடுதல் வேண்டும அதனை இரத்தினபுரி அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கவேண்டும

(அ) வாடகை ரூபா 1 00 வருடத்திற்கு
(ஆ) இக்குத்தகை தொடங்கி இரண்டு வருடங்களுக்கூள் குத்தகைக்காரர் ஒரு புத்த கோவில் அணுராதபுர் அரசாங்க அதிபரின திருத்திகக்கு கட்டிமுடிப்பாக்கன

(உ) குத்தகை பெறுபவாக்கன அந்நிலத்தை மேற் குறித்த பநகி (ஈ) யில் குறிப்பிட்டுள்ள நோக்கத்திற்கு உபயோகிக்கலாமேயன்றி வேறு ஂதற்கும் பயன்படுத்தக் கூடாது

(இ) குத்தகைக்காரர் இக்காணியை புத்த கோவிலுக்கு மாத்நிரம் உபயோகிப்பாக்கன ,

(ஂ) குத்தகை பெறுபவாக்கன மீது ஂழுத்தது மூலம் அளிக்கப்பட்ட ஒரு மாத கால அறிவித்தல் கொடுத்ததன் பேரில், ஂப்பொழு தாவது இரத்தினபுரி டிஸ்திரிக அரசாங்க ஂஜென்ற அவாக்களால் இக்குத்தகையை நிற்பாட்ட முடியும்

(ஈ) இக்கோவில் கட்டி ஆறு மாதங்களுக்கூள் குத்தகைக்காரர் இக் கோவிலை ஂர் உறுதி மூலதானம் செயவாக்கன, அதன்பின் காணி கோவில் விகாராதிபதிக்கு 99 ஆண்டுகளுக்கூ குத்தகைக்குக் கொடுக்கப்படும

3 குத்தகை வழங்கக கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு வாரத்துக்கூள் செல்லுபடியான காரணங்கன ஂழுத்தது மூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும

டபிளபூ டபிளபூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிக்ககா
கொழுமபு,
1957 ம ஂஸ் ஂபரல்ஸ் 12 ந ஂ.

LJ 1075

1948 ம ஆண்டின முடிக்குரிய காண்பிரமாணங்களின 21 (2) ம பிரமாணத்தினகீழ் அறிவித்தல்

3 இக்குத்தகை கொடுக்கப்பட்டது ஂன்று யாரும் ஆறு வாரங்களுக்கூள் காரணம் காட்டாவிட்டால் இக்குத்தகை வழங்கப்படும

டபிளபூ டபிளபூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிக்ககா
கொழுமபு,
1957 ம ஂஸ் ஂபரல்ஸ் 12 ந ஂ.

LJ 664

1948 ம ஆண்டின முடிக்குரிய காண்பிரமாணங்களின 21 (2) ம பிரமாணத்தினகீழ் அறிவித்தல்

கலவிரிகலே விஂறு சாக்கமித்திய நமபிக்கைப் பொறுப்பாளர்களாகிய திரு கறுணாடன லியனகே சைமன ஆகியோர் 485 ம படத்தில் 77 78 ம முடிக்குரிய பட்டிலிருந்து 4 ஂககா 8 போச நிலத்தை ஒரு சபா மண்டபம் அமைக்கும் பொருட்டு குத்தகை தருமபடி விண்ணப்பித்துள்ளனா கோயில் அருகாமை நிலத்தில் உள்ளது இது ஒரு மேட்டு நிலம்

அபயபுர் பெளத்த சங்கத்தின பொறுப்பாளர்களாகிய திருவாளாக்கன ஂச ஂம் முதலிஂறாமி, கே ஂ அமரசேகர், ஂல் டபுளியூ தாமதால் முதலாஂறோ பெளத்த கோயில் ஂன்று நிறுவுதற்காக பொலன்றுவை வட்டாரத்தினுள்ள 1^{ம்} ஂ பி 398 ஆல் மூன்று ஂககா முடிக்குரிய நிலம் குத்தகைக்குக் கேட்டு விண்ணப்பித்துள்ளாக்கன ஂன்று இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது

2 இந்நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறமும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய குத்தகை வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

2 இந்நோக்கத்திற்காய நிலம் உண்டு ஂனைய நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய, குறிப்பிட்ட குத்தகை வழங்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) வாடகை வருடம் ஂன்றுக்கு ரூபா 1 50 ,
(ஆ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி ஒரு வருட காலத்திற்குள் காலி மாவட்ட அரசாங்க அதிபர் திருப்படுமபடியாக கட்டிடங்களை அமைத்து முடிக்க வேண்டும

(அ) வாடகை வருடம் ரூபா 7 50 ,
(ஆ) குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒருவருட காலத்திற்குள் குத்தகை பெறுபவாக்கன, பொலன்றுவை அரசாங்க மாகாண அதிபரின திருப்பிக்கிணங்க மத்குரு இல்லம் (30 x 60) தொழுக்கை அறை (13½ x 10½) முதலியவைகளை (இதன் பின்னா இவை கோயில் ஂன்பபடும) அந்நிலத்தில் கட்டுதல் வேண்டும

(இ) குத்தகையாளர் கோயில் விஸ்தரிக்கப் பூரவிக்லாமேயன்றி வேறு ஂன்றுக்கும் பாவிக்கப்பட்டாது ,

(இ) குத்தகை பெறுபவாக்கன கோயிலுக்கு குரு ஒருவரை நியமிக்க லாம், இவா தமது நிகாயாவின் தலைமை குருவின அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும

(ஈ) குத்தகையாளர் குத்தகை முடிந்து ஆறு மாத காலத்துக்கூள் பொது நமபிக்கைப் பொறுப்பாளர் அங்கீகரித்த உறுதியால் கட்டிடங்களை அபப்பணிக்க வேண்டும அபபடியான விட்டத்து குறித்த நமபிக்கைப் பொறுப்பாளருக்கோ, அல்லது விஂறா ராதிபதிக்கோ, சந்தாப்பத்துக்கியைய, 99 ஆண்டுகளுக்கு குத்தகை வழங்கப்படும

(ஈ) கோயில் கட்டுவதற்கே யன்றி வேறு ஂவவகை நோக்கத்திற்கும் குத்தகை பெறுபவர்கள இந்நிலத்தைப் பயன்படுத்தக் கூடாது ,

3 குறித்த விண்ணப்பத்தை குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைகூள் செல்லுபடியான காரணங்கன காட்டினுலன்றி இது வழங்கப்படும

(உ) குத்தகை பெறுபவாக்கன கோயில் கட்டி ஆறு மாத காலத்திற்குள் பொது நமபிக்கைப் பொறுப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட உறுதி சாதனத்தின மூலம் அதை உரிமையாக்குதல் வேண்டும அத தருணம், கோயிலின் பொருப்பாளருக்கோ அல்லது பரா பரிக்கும விகாராதிபதிக்கோ நிலத்தை 99 வருட காலத்திற்கு குத்தகையாகக் கொடுக்கப்படும

டபிளபூ டபிளபூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிக்ககா
கொழுமபு,
1957 ம ஂஸ் ஂபரல்ஸ் 12 ந ஂ.

3 இத்திகதியிலிருந்து ஆறு வாரத்திற்குள் இக்குத்தகை வழங்கக் கூடாது ஂன்று ஂழுத்தது மூலம் சமர்ப்பித்தாலன்றி இக்குத்தகை வழங்கப்படும

டபிளபூ டபிளபூ ஜே மெனடிஸ், காணி அதிகாரிக்ககா
கொழுமபு,
1957 ம ஂஸ் ஂபரல்ஸ் 12 ந ஂ.

LJ 1061

1948 ம ஆணடின முடிக்குரிய காணிப்பிரமாணங்கான 21 (2) ம பிரமாணத்தின கீழ் அறிவித்தல்

இநாமலுவ ஸ் சம்புத்த ஐயநதி சங்கத்தின பொறுப்பாளர்களாகிய இநாமலுவ இலலவலவுருவ தனியாகம ஸ் ஆநநத நாயக்க தேரோ, திரு ஹேரத பண்டலாகே முதியானசே பண்டார என்பவர்கள் மாததனை மாவட்டத்தைச் சேர்ந்த இநாமலுவ சிராமத்தில் கலுக்கல் எனலும் காட்டில் ஏறக்குறைய இரண்டு ஏக்கர் காணியை, ஒரு சவாமி மடம், சமயபாடம் ஓதமசாலை, யாததிரீகாக்கள் தங்கும் இடம், கக்கூஸ், கிணறு முதலியன ஸ்தாபிப்பதற்கு குத்தகையாக கேட்டு விண்ணப்பித்ததுள்ளனா

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது அதன் எல்லை பின்வருமாறு —

வடக்கு திருக்குளமலை வீதி, கிழக்கு கழகலை முக்கலான, தெற்கு கிசிறிய ரேட, மேற்கு இமையலுவக் காணி

(அ) வாடகை ரூபா 1 வருடத்திற்கு,

(ஆ) குத்தகை பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 3 வருடத்திற்குள் மாததனை அரசாங்க அதிபர் திருப்பிப்படும படியாக அந்நிலத்தில் ஓர் சவாமிமடம் சமயபாடம் ஓதம சாலை, கிணறு யாததிரீகாக்கள் தங்குமிடம், கக்கூஸ் ஸ்தாபிக்க வேண்டும் (இதன் பிறகு இவ்விடம் கோயிலு காணி என்று கூறப்படும)

(இ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தில் மேற்கூறிய பிளத்த ஆலயத்தை ஸ்தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கு பயன்படுத்தக் கூடாது

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் விஹாரை கட்டி 6 மாத காலத்தின பொது நமபிக்கைப் பொறுப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்ட உறுதிப் பத்திரத்தின மூலம் ஒப்படைக்க வேண்டும் இப்படி செய்யப்பட்டால் இக்காணியை மேற்பொறுப்பாளராகிய விஹாராதிபதிக்கு 99 வருடத்திற்கு குத்தகையாக கொடுக்கப்படும

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினு லன்றி இது வழங்கப்படும

டபிளயூ டபிளயூ ஜே மெண்டிஸ்,
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1957 ம (ஸ்) எப்ரல் மீ 12 ந உ

விவசாயப் பகுதி

மாமரத் தோட்டம், தப்போவை குத்தகை ஏல் விற்றபளவு அறிவித்தல்

புத்தளம் மாவட்டம், தப்போவை சிராமத்திலுள்ள மேற்படி தோட்டத்தின குத்தகையை 1957 ம ஆண்டு மே மாதம் 15 ந திகதி முற்பகல் 10 மணிக்கு புத்தளம் கச்சேரியில் அரசாங்க மாகாண அதிபரால் ஏல் விற்றபனை செய்யப்படும

2 மேற்படி தோட்டம் ஏறக்குறைய 5 ஏக்கர் விசால்முடையது அதிலுள்ள மாமரங்கள் 20 வயது உடையன

3 ஏல் விற்றபனைக்குரிய ஆரம்பக் கோரிக்கை ரூபா 135 ஆகும் அதற்குக் குறைந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

4 ஏலத்தில் பங்கு பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கூட்டுப் பங்குக் கழகத்தாரும் 1957 ம ஆண்டு மே மாதம் 8 ந திகதிக்கு முன்னதாக ரூபா 10 பிணைப்பணமாக புத்தளம் கச்சேரியில் கட்டவேண்டும் இத்திகதியை அரசாங்க மாகாண அதிபர் பின்போட லாம

5 அரசாங்க மாகாண அதிபர் ஏலத்தில் எக்கேள்வியையும் ஏற்க முன் கேட்பவா இக்குத்தகையின் நிபந்தனைகளை ஏற்றுச் செவ்வனே நடத்தும் தராதரமும், மற்றும் தகைமைகளும் உடையவரா என்ப வற்றை ஆராய்ந்து தமக்குத் திருப்தி அளிப்பின் ஏற்றுக்கொள்வாரா அல்லாவிடின் கேள்வியை நிராகரித்து ஏலத்தைத் தொடர்ந்து நடாத்து வாரா தனனால் அங்கீகரிக்கப்பட்டோரை மட்டுமே ஏலத்தில் அனுமதிக்க அவருக்கு அதிகாரமுண்டு

6 குத்தகையின் நிபந்தனைகள் பின்வருமாறு —

(அ) காலம் 20 வருடம், அதன் முடிவில் குத்தகை வாங்கியவா விரும்பினால் இன்னும் 20 வருடத்திற்கு குத்தகை நீடிக்கப் படும

(ஆ) குத்தகை வரி வருடம் ஒன்றுக்கு ரூபா 135

7 அரசாங்க மாகாண அதிபரின் அனுமதியின்றி கமத்திலுள்ள எம்மரத்தையும் வெட்டப்படலாகாது

8 குத்தகை ஏற்ற உடனேயே குத்தகைக்காரர் மேற்படி ஆஸ்தியிலுள்ள பிரயோசனமற்ற முது மரங்களின் கீழ் அரசாங்க மாகாண அதிபரால் அனுமதிக்கப்பட்ட வாக்க மாங்கணடுகளை வருடமொன்றுக்கு 1 ஏக்கர் வீதமாக 5 வருடத்தில் சம்பூரணமாக 5 ஏக்கரிலுள்ள முது மரங்களுக்குக் கீழ் நாட்டவேண்டும்

9 குத்தகைக்காரர் அரசாங்க மாகாண அதிபரின் திருப்திக் கேற்ப கமத்திலுள்ள காட்டுச் சிறு மரங்கள் கொடி முதலியவையை உண்டுபட விடாமல் வெட்டித் துப்பரவு செய்தல் வேண்டும்

10 குத்தகைக்காரர் மேற்படி ஆஸ்தியை வேறுபேருக்கு குத்தகை நன்கொடை ஈடு கொடுக்கவோ அல்லது வேறு எம்முறைகளிலும் பராதீனப்படுத்தவோ விரும்பினால் ஏற்கெனவே குத்தகை கொடுப்பவா சார்பில் காணிக் கமிஷனார் அவர்களின் உத்தரவு பெறவேண்டும்

11 அரசாங்க மாகாண அதிபரின் அனுமதியின்றிக் குத்தகைக்காரர் இவ்வாஸ்தியில் தற்காலிகமான அல்லது ஓரளவு நிரந்தரமான கட்டிடங் களை அமைக்கப்படலாகாது

12 குத்தகை முடிவிலே அல்லது அதற்கு முன்போ, குத்தகையைப் பற்றிய தீர்மானப்படி 11 ம பந்தியில் கூறிய நிபந்தனைக்கமைய குத்தகைக்காரர், தான் கட்டிய கட்டிடங்களை இடித்துச் சாமான்களை எடுத்துக்கொள்ள வேண்டும்

13 குறிக்கப்பட்ட ஆஸ்தியில் ஏக்காரணங்களைக்கொண்டும் விடப்பட்ட எக்கட்டிடத்திற்கும் அரசாட்சியாரால் நஷ்ட ஈடு கொடுக்கப்படமாட்டாது

14 இக்குத்தகையில் வேறு எவ்வித நிபந்தனைகளையும் குத்தகைக் காரர் ஒப்பிடமுன்னா சேர்ப்பதற்கு அரசாங்க மாகாண அதிபருக்கு அதிகாரம் உண்டு

ட லியன்கே,

அரசாங்க மாகாண அதிபருக்காக

புத்தளம்,

1957 ம (ஸ்) எப்ரல் மீ 3 ந உ

(Published by Authority)

PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers:—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents —		North Western Province	—
Western Province	—	North Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	519
North Western Province	—	Notices under the Land Development Ordinance	528
North Central Province	—	Land Redemption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	528
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers Permits for use of Lorries for Fee or Reward, &c

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36
ORDER No 7 OF 1957

Reference No LM 5551/J54 HA415

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Kegalla District, or other officer authorized by him	Lots 1, 2, 3 and 4 in Preliminary Plan A 856

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in column III of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer, to take possession of the land specified in the corresponding entry in Column IV of that Schedule

Colombo, April 2, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

Column I <i>Reference No</i>	Column II <i>Order No 1957</i>	Column III <i>Acquiring Officer</i>	Column IV <i>Description of Land</i>
LD 4813/J 55 L 23 (VE)	108	The Government Agent, Kandy District	Lots 123, 125 and 126 in Supplement No 2 to Final Village Plan 100
LD 4859/J 55 L 340 (VE)	109	The Government Agent, Kandy District	Lot 1 in Preliminary Plan A 2,364
LD 4831/J 55 L 220 (VE)	110	The Government Agent, Kandy District	Lots 1, 2 and 3 in Preliminary Plan A 2,360
LR 5124/J 55 A 342	111	The Government Agent Ratna pura District	Lots 119, 120 and 121 in Supplement No 1 to Final Village Plan 565
LD/LE 47/J 54 E 246	112	The Government Agent, Nuwara Ehya District	Lots 1 and 2 in Preliminary Plan A 2,273
LA 3436/J/TW/477/53	113	The Government Agent, Puttalam District	Lot 1 in Preliminary Plan A 1,358
LA/Misc /53/17-J/LG/534/53	114	The Government Agent, Kurune gala District	Lot 1 in Preliminary Plan A 1,371
LD 4908/J 55 LG 510	115	The Government Agent, Kandy District	Lots 2 and 3 in Preliminary Plan A 1,657
QB 173/J 55 LG 197	116	The Government Agent, Colombo District	Lots 1 and 2 in Preliminary Plan A 3,983
QA 90/J/AL/1988	117	The Government Agent, Colombo District	Lots 12 and 13 in Preliminary Plan A 3,567
QB 140/J 54 LG 352	118	The Government Agent, Colombo District	Lots 1, 2 and 3 in Preliminary Plan A 3,982
MA/AC/93/53-J/LG/406/53	119	The Municipal Commissioner, Colombo	Lots 19 and 20 in Preliminary Plan A 3,803

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 120 OF 1957

Reference No QB 265/J 57 D 118

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, April, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent or
other authorized officer*

II

Description of Land

The Government Agent, Colombo District, or other officer authorized by him

- (1) All those premises known as Kelehelalanda, in extent about 0A 3R 14P, bearing assessment Nos 21, Horana Road, 24 24-1/1, 24/1 and 24/2, Ingriya Road, 4 and 6, Circular Road, and 21/1, Horana Road, situated at Padukka, Ward No 17, V C Padukka Waga, Meda Pattu, Hewagam Korale, Colombo District, and bounded as follows -
North by P W D Road to Ingriya, premises of the Shell Petrol and Service Station bearing assessment No 28, Ingriya Road and premises bearing assessment No 32, Ingriya Road,
East by Padukka Waga V C Circular Road,
South by reservation for road and land bearing assessment No 21, Horana Road,
West by land bearing assessment No 5, Horana Road, premises of Caltex Kerosine Oil Depot, bearing assessment No 11, Horana Road, lands bearing assessment Nos 13 and 15, Horana Road, presently occupied by the Rubber Commissioner's Depot and premises bearing assessment No 20, Ingriya Road
- (2) All those premises known as Kelehelalanda, in extent about 0A 0R. 25 31P, bearing assessment Nos 27 and 29, Circular Road, situated at Padukka, Ward No 17, V C Padukka Waga, Meda Pattu, Hewagam Korale, Colombo District, and bounded as follows -
North by land bearing assessment No 25, Circular Road, presently occupied by H L R Bus Garage,
East by paddy field bearing assessment No 38/1, Circular Road, claimed by Mr D S Rupasinghe,
South by rubber land bearing assessment No 39, Horana Road, claimed by Mr M D D Jayawardena,
West by V C Padukka Waga Circular Road

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 121 OF 1957

Reference No LD 4813/J 55 L 23 (VE)

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule, hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, April 5, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent or other
authorized officer*

II

Description of Land

The Government Agent, Kandy District, or other officer authorized by him

Lot 124 in supplement No 2 to final village plan 100

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 122 OF 1957

Reference No QB 256/J 56 T 530

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, April 8, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Colombo District, or other officer authorized by him	<p>(1) A portion, in extent about 0 54 perch, out of the land called Delgahawatta, situated at Kotuwegoda, Hewagam Korale, Colombo District, and bounded as follows — North by Welkada Kohilawatta Road, East by the land called Delgahawatta claimed by Mr A P. Boteju, South and west by parts of the same land</p> <p>(2) A portion, in extent about 4 40 perches out of the land called Delgahawatta, situated at Kotuwegoda, Hewagam Korale, Colombo District, and bounded as follows — North by Welkada Kohilawatta Road, East by the lands called Delgahawatta and Kuda Amuna, South by part of the same land, West by the land called Delgahawatta claimed by Rev W E Boteju and others</p> <p>(3) A portion, in extent about 14 40 perches out of the lands called Delgahawatta and Kuda Amuna, situated as Kotuwegoda, Hewagam Korale, Colombo District, and bounded as follows — North by Welkada Kohilawatta Road, East by the land called Dawataga Kumbura South by part of the same land, West by the land called Delgahawatta claimed by Mr A P. Boteju</p> <p>(4) A portion, in extent about 4 0 perches out of the land called Dawataga Kumbura, situated at Kalupaluwawa, Hewagam Korale, Colombo District, and bounded as follows — North by Welkada Kohilawatta Road, East by the land called Dawataga Kumbura claimed by Mr D E J Perera, South by part of the same land, West by the lands called Delgahawatta and Kuda Amuna</p> <p>(5) A portion, in extent about 2 60 perches, out of the land called Dawataga Kumbura, situated at Kalupaluwawa, Hewagam Korale, Colombo District, and bounded as follows — North by Welkada Kohilawatta Road, East and south by parts of the same land West by the land called Dawataga Kumbura claimed by Mr E W P Weerasinghe, Notary and others</p>

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 123 OF 1957

Reference No LA 3618/J 55 T 386

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, April 8, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Matale District, or other officer authorized by him	Lot 78 in Extract No 1 of village plan 404

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 1 perch, of the land called Kongahawatta, situated at Dehiwala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North and east by Park Street,
South by land claimed by Mrs W Juhana,
West by a portion of the same land

(2) A portion, in extent about 02 60 perches, of the land called Kongahawatta, situated at Dehiwala, Colombo, D R O's Division, Colombo District, and bounded as follows —

North by land claimed by Mr G D Datara,
East by Park Street,
South by land claimed by Mrs B Abeywickrama,
West by a portion of the same land

(3) A portion, in extent about 19 30 perches, of the land called Kongahawatta, situated at Dehiwala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North by land claimed by Mrs W Juliana,
East by a portion of the same land,
South by a portion of the same land,
West by a portion of the same land and land claimed by Mr A Hinni Appuhamy

(4) A portion, in extent about 01 50 perches of the land called Kongahawatta, situated at Dehiwala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North by a portion of the same land,
East by land claimed by Mrs B Abeywickrema,
South by Waidya Road,
West by land claimed by Mr C M J Jayawardena

(5) A portion, in extent about 05 20 perches of the land called Kongahawatta, situated at Dehiwala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North and west by portions of the same land,
East by land claimed by Mr A Hinni Appuhamy,
South by Waidya Road

(6) A portion, in extent about 25 12 perches of the land called Midethagaha Ovitawatta, situated at Nedimala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North and south by lot 166 in Town Survey Plan No 41,
East by Kadawatte Road,
West by Canal

(7) A portion, in extent about 0A 1R 10 60P of the land called Mahipalayahaowita, situated at Kalubowila East, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —

North by lot 87 in Town Survey plan No 41,
East by lot 86 in Town Survey Plan No 41,
South by lot 85 in Town Survey Plan No 41,
West by Mudaliyar's Avenue

Ref No J 56 T 375 R/Q 148,
Colombo, March 4, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development hereby, declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A triangular portion of land, in extent about 8 perches out of the land bearing assessment No 297, Skinners Road North, situated in New Bazaar Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North, east and west by Crown land (lot 1 in P P A 3,967 acquired by the Department of National Housing for a Government Housing Scheme),
South by the remaining portion of the same land

(2) All that allotment of land, in extent about 2 perches, bearing assessment No 101, Bloemendhal Road, situated in New Bazaar Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North and west by Crown land (lot 1 in P P A 3,967 acquired by the Department of National Housing for a Government Housing Scheme),
East by Bloemendhal Road,
South by the land bearing assessment Nos 297 and 307, Skinners Road North, claimed by Mr George R de Silva

Ref No J/56 S 347, R/Q 144,
Colombo, February 6, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Revocation of Vesting Order

SECTION 36A

Ref No LD 4820/J55 E36

WHEREAS, by an Order dated August 17, 1956, made under section 36, proviso (a) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, and published in *Government Gazette* No 10,964 of August 24, 1956, the land more fully described in the schedule hereto has vested in Her Majesty

And whereas possession of the said land has not yet been taken for and on behalf of Her Majesty

Now, therefore, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, in the exercise of the powers conferred on me under section 36A of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, do hereby revoke the said Order dated August 17, 1956, and published in *Government Gazette* No 10,964 of August 24, 1956

Colombo, April 6, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

Lot 1 in preliminary plan A 2,366

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that allotment of land called Galkandewatta (Ratnagiri), bearing assessment No 8, Sri Gunaratna Road (formerly known as Sea Beach Road), in extent approximately 1½ acres, situated in Fattiya South, Ward No 4, within the Urban Council limits of Panadura, Kalutara District, and bounded as follows —

North by the land bearing assessment No 8/1, Sri Gunaratna Road,
East by the land bearing assessment No 4, Sri Gunaratna Road,
South by Sri Gunaratna Road (formerly known as Sea Beach Road),
West by Railway footpath

Ref No J 56 P 414/LH/B 139,
Colombo, January 28, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 15 acres out of the land called Hollingbourne Estate, situated at Welipenna West Village, Pasdun Korale West, Kalutara District, and bounded as follows —

North by the land called Mulketiawatta,
East by land claimed by Messrs U S Perera and Julius Jayenetti,
South by Welipenna-Uragoda Main P W D Road,
West by the remaining portion of the same land

(2) A portion, in extent about ½ acre out of the land called Hollingbourne Estate, situated at Welipenna West Village, Pasdun Korale West, Kalutara District and bounded as follows —

North by Welipenna Muslim Village,
East by the Mulketiya Paddy field,
South and west by remaining portions of the same land

Ref No J 55 L 445 (VE)/LH/B 99,
Colombo, February 19, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 10 perches out of the land called Galakumbura Owita, situated in Weligampitiya (Pokunuwita), Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North and east by remaining portions of the same land,
South by land covered by PP 5,253,
West by Colombo Pokunuwita P W D Road

Ref No J 56 LG 346/LH/B 129,
Colombo, March 18, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 3½ acres out of the land called Dharmarajah Estate, situated in Thirukkovil Village, Akkarapattu, Batticaloa District, and bounded as follows —

North by the road from Akkarapattu Pothuvil P W D Road leading to Dharmaratnam's Estate,
East by remaining portion of the same land,
South by the land claimed by Akkarapattu South C A P & S Society and land claimed by S Velupulla,
West by Akkarapattu Pothuvil P W D Road

Ref No J 56 E 396,
Colombo, February 20, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

- (1) A portion, in extent about 11 34 perches out of the land called Ulyappanguwa Kumbura, situated at Old Town, Madampe, Village Headman's Division of Marakkalagama, Madampe, Pitigal Korale North, Chilaw District, and bounded as follows —
- North by the remaining portion of the same land,
 - East by Crown land,
 - South by P W D Road,
 - West by the remaining portion of the same land
- (2) A portion in extent about 4 46 perches out of the land called Veehena, situated at Old Town, Madampe, Village Headman's Division of Marakkalagama, Madampe, Pitigal Korale North, Chilaw District, and bounded as follows —
- North by P W D Road,
 - East by P W D Road,
 - South by Muddara Ela,
 - West by the remaining portion of the same land

Colombo, March 26, 1957 C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE NATIONAL HOUSING ACT, No 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No 37 of 1954, I, Tikiri Bandara Langaratne, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the land described in the schedules hereto should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act

Colombo, April 1, 1957 T B LANGARATNE,
Minister of Labour, Housing and Social Services

SCHEDULE I

A block of land forming part of land called Bulugahawatte, claimed by Mrs E C Fernando of No 2, Paget Road, Colombo, in extent approximately 3½ perches, situated in the Village Headman's Division No 518 of Kirillapone, D R O's Division of Colombo, within Colombo Municipal Limits and bounded as follows —

- North by Crown land belonging to the Department of National Housing, previously known as Nugagahakanatte,
- East Ditto
- South by a portion of land belonging to Mr M A Peris,
- West by a portion of the same land belonging to Mrs E C Fernando

SCHEDULE II

A block of land also forming a part of land called Bulugahawatte, claimed by Mr M A Peris of 84/1, Narahenpitiya Road Kirillapone, in extent approximately 1 perch, situated in the Village Headman's Division No 518 of Kirillapone, D R O's Division of Colombo, within Colombo Municipal limits and bounded as follows —

- North by a portion of land belonging to Mrs E C Fernando (land depicted in Schedule I above)
- East by Crown land belonging to the Department of National Housing, previously known as Nugagahakanatte
- South Ditto
- West by a portion of the same land belonging to Mr M A Peris,

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954.

Notice under Section 7

Reference No QA 278/J 56 S 41

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A	R	P
1	Godakandurugahawatta alias Walauwewatta	Garden and owita with an earth well	Mrs Iris Christobel Venecia Tudugalle, 24, Veva kanda Road, Wellawatta	0	0	35 5
2	Do	Garden and owita	Miss Doreen Victoria Dassanayake, Kelanimulla Walauwa, Angoda	0	0	34 8
3	Do	Ditto contains a well	Miss Florence Victoria Dassanayake, 110/1, Temple Road, Maradana	0	0	36 8
4	Do	Garden and owita contains 2 wells	Mrs M V Muthukrishna, 110/1, Temple Road, Maradana	2	2	32 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on May 29, 1957, at 10 a m, and are hereby requested to notify me in writing (in duplicate) on or before May 20, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri, N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent
Colombo, April 5, 1957

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No QA 235

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Preliminary plan A 3,853 Village—Gampaha Alutgama						
1	Indigolla Estate	Coconut estate contains 2 temporary houses, 1 temporary latrine and an earth well	Mrs J N Dias of 6, " Chandragiri ", Campbell Avenue, Maradana, Colombo	22	3	18
4	Do	Coconut estate	Crown, encroached by Mrs J N Dias of Camp bell Avenue, Maradana	0	0	6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Colombo Kachcheri, on June 5, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 27, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, April 5, 1957

N B M SENEVIRATNE,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LH/B 71

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose (viz, acquisition of land for a Public Market at Katukurunda)

Description of the land to be acquired

Lot No	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
Preliminary plan No A 3,775 Village—Katukurunda, within U C limits of Kalutara, Kalutara District						
1	Dodangodaparangiawatta <i>alias</i> Kontheruparangiawatta, Assessment Nos 1168, 1173, 1173/1 and 1197/5	Garden contains 3 coconut, 1 mango, 1 bell, 1 bilu trees 40 years, 1 orange and 1 anoda 5 years, a permanent building and a ehelkku	A C Magdoon Ismail of Katukurunda, Kalutara	0	0	26 6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on June 13, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 3, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, April 3, 1957

T SIVAGNANAM,
Assistant Government Agent

My No 3/40/47

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)," section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, the lands getting submerged under the Nalanda Oya Reservoir Scheme, to wit —

Supplement No 2 to F V P 83 Village—Porokaragama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
597	Pahalakumbura	Paddy field	Charis Appuhami of Kirioruwa, Akuramboda	0	0	34
598	Do	do	Maha Arachchilagedara Ranhami, ditto Malhami, ditto Podihami, ditto Punchurala, all of Kirioruwa, Akuramboda, and Aluthgedara Kudarala, ditto Kirihami, ditto Ratnayake and ditto Herathami	0	0	37
599	Godakumbura	do	Aluthgedara Kudarala, ditto Ratnayaka, Polgaskanatte gedara Herathami, Wattaratnegedara Kalu Banda, ditto Kapuruhami, ditto Menikrala, ditto Podihami, ditto Dingirimenika, Mahaarachchilagedara Ranhami and ditto Malhami	0	0	29
600	Do	do	Aluthgedara Tikurimenika of Kirioruwa, Akuramboda	0	1	13
601	Pahalakumbura	do	Pahalagedara Punchurala Vel Vidane	0	1	3
602	Do	do	Ranamukka Arachchilagedara Malhami of Kirioruwa, Akuramboda	0	0	20
603	Do	do	Guruwattegedara Punchurala and Pihillegedara Menikrala Abeyasingha	0	0	36
604	Do	Paddy field contains 1 arecanut tree 10 years	Pahalagedara Punchurala	0	1	38
605	Do	Paddy field	Porokaragama Pansala Chief Trustee N Seelaratana Thero	0	0	39
606	Do	do	Guruwattegedara Punchurala	0	0	23
607	Do	do	Paluwattegedara Dingirimenika	0	0	25
608	Do	do	Guruwattegedara Mudalhami and Bogahagedara Pusubihami	0	0	39

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
609	Godakumbura	Paddy field	Guruwattedgedara Punchirala	0	0	30
610	Do	do	Aluthgedara Kalu Banda Vel Vidane	0	0	6
611	Do	do	Pahalagedara Punchirala disputed by Polgaskanattedgedara Appuhami, ditto Kalu Banda, ditto Keerala and ditto Pnhami	0	0	27
612	Pahalakumbura	do	Badullagahamullawatte Guruhami, ditto Ranhami, ditto Dmgriamma and ditto Tikrmenika	0	1	26
613	Do	Paddy filed contains 4 arecanut trees 10 years and part of a ditch	Guruwawattedgedara Punchirala	0	2	25
615	Denikadekumbura and Denikadepillewa	Paddy field contains 1 arecanut tree 6 years, and 1 bamboo bush 15 years and chena contains 2 jak trees and 1 mee tree 50 years and a ditch	Porokaragama Pansala—Chief Trustee N Seelaratana Thero			
			Pady field	A	R	P
			Chena	0	2	29
				0	2	0
						1 0 29
616	Galkanatekumbura	Paddy field and waste land	Udamallebbegedara Sahul Hamid Abdul Rahman of Alut gama and Aluthgedara Punchamma, ditto Tikrmenika and ditto Punchinona of Kirioruwa, Akuramboda			
			Paddy field	A	R	P
			Waste land	0	1	38
				0	0	7
						0 2 5
			Total			6 0 4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands

All persons interested in the aforesaid land, are hereby required to appear personally, or by agent before me at Mt Mananwatta Government School, on May 18, 1957, at 8 a m, and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests Deeds, other documents relating to the claims should be produced at the inquiry

The Kachcheri,
Matale, April 2, 1957

A RATNAM,
Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, NO 39 OF 1954

Notice under Section 7

Reference No 3/41/17

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan No A 2,412 Village—Weligala

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Bodawalavidanehitapuwatta	Stream contains part of anicut	Mrs L Kobbekaduwa, Weligala, Walauwa, Ukuwela	0	0	13 4
2	Do	Garden contains a bund, 3 coconut trees 10 years, 20 arecanut trees 8 years, 10 tea bushes 40 years and other mixed cultivation 2-5 years	do	0	1	10 9
			Total	0	1	24 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on May 29, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 23, 1957, the nature of their interests in the land the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Matale, April 5, 1957.

N. W. H. D. GUNARATNE,
Acquiring Officer of the Matale District

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 4756

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An allotment of land called Handapaankumbura and Foot Path in extent 1A 0R 4 0P, situated in Yatiwawala (Part), Ward No 7, Mawalmada, within the Municipal Limits of Kandy and Kondadeniya Village, Kulugammanasiya Pattuwa, Harispattuwa Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1, 2 3 and 4 in P P A 2,405 and presently claimed by Pathuni Dewale Trustee.—A B Pananwala, Basnayake Nilame of Pananwala Walauwa, Talatu Oya

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on May 30, 1957, at 11 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 23, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of their interest in the land and amount of computation asked for should be produced at the inquiry

The Kachcheri,
Kandy, April 8, 1957

V P. A. PERERA,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 3584—J 55 L 428

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, for G. O D B for an Agricultural Supply Station —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Claimant	Extent		
				A	R	P
1	Pancharadimunnari alias Valaikalai	Low jungle	Manahapody Kanapethypillai of Tamil Division, Naipaddi muna, Kalmunai	9	1	20

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at D R O's Office, Kalmunai, on June 13, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in triplicate) on or before May 25, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount All documents in support of the claims should be produced before me at the time of the acquisition inquiry on June 13, 1957

The Kachcheri,
Batticaloa, April 4, 1957

L. C. ARULPRAGASAM,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LD 3589—J 55 L 341

(This reference should be quoted in all letters in this connection)

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose, viz, for a road at Chadayantalawa —

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A	R	P
1	Thidalkalai	Low jungle	K. V V Karunakanam of Chenakudirippu	0	2	7
2	Nagankalai	Low jungle contains 6 teak trees 5-7 years	Gnanamuttu Pritchappillai of Naipaddimuna South (Tamil)	0	3	27
3	Koorkandam	Open waste land	S Mayilvaganam, A Kanagaratnam, A Nalliah and A Thangappillai, all of Naipaddimuna South (Tamil)	0	2	6
4	Maruthankuli	Low jungle contains 1 mango tree 20-30 years	Sinnathamby Kathiramalai and Gnanamuttu Pichai pillai, both of Naipaddimuna South (Tamil)	0	1	33
Total				2	1	33

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at L R O's Office, Kalmunai, on June 21, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in triplicate) on or before May 26, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount All documents in support of the claims should be produced before me at the time of the acquisition inquiry on June 21, 1957

The Kachcheri,
Batticaloa, April 4, 1957

L. C. ARULPRAGASAM,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LA 3479/J 54 L 429

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Lunumadalagahawatta	Road	P Selestina, Fernando of Maha Maehiya, Battulu Oya	0	0	4 1
2	Kosgahawatta	do	W M Karonana and M A Nikulas Appuhamy, both of Maha Maehiya, Battulu Oya	0	0	8 2
3	Maehyewatta	do	M Ladamuttupillai of 91, Barnes Place, Colombo	0	0	0 5
5	Do	do	do	0	0	7 3
6	Kajugahawatta	do	L Peter Singho, W M Malhamy, W M Lamaetana, and W M Ran Menka, all of Maha Maehiya, Battulu Oya	0	0	2 1

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
7	Kohombagahawatta	Waste land	A M Singhappuhamy, A M Baronchappuhamy and A M Appusingho, all of Maha Maehya, Battulu Oya	0	0	26 0
8	Do	do	W A Tissera of Maha Maehya, Battulu Oya	0	0	11
9	Do	do	do	0	0	6 4
10	Do	Road	C Alosius Fernando, C Anthony Fernando, C Willy Fernando, all of Maha Maehya, Battulu Oya	0	0	33 5
11	Kongahawatta	do	M Ladamuttupillai of 91, Barnes Place, Colombo	0	0	3 1
12	Galwalakatuwe Palugahawatta	do	W D Nikulas Appuhamy, W D Eujnahamy, W D William Singho, J M Aron Songho, J M Priyadasa, and J M Menika, all of Maha Maehya, Battulu Oya	0	0	3 5
Total				0	2	15 8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Circuit Bungalow, Battulu Oya, on June 21, 1957, at 2 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 14, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Puttalam, April 3, 1957

D J F D LIYANAGE,
Assistant Government Agent

Notices under the Land Development Ordinance

LC/K—P 32

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS, TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Anuradhapura, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a m on June 6, 1957, at the Anuradhapura Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

K V S KATHIRGAMANATHAN,
for Land Commissioner.

April 8, 1957

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permat holder	Extent		
		A	R	P
	ISPP 35 Village—Kopakulama			
37	P B Angammana	14	2	23
	ISPP 35 Village—Mankadawala			
57	P B Angammana	8	2	01

OM/S 119

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Ratnapura District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 3 p m on June 3, 1957, at the Kachcheri, Ratnapura, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Ratnapura

B P V A J P SENARATNA,
for Land Commissioner

April 9, 1957

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permat Holder or Applicant	Extent		
		A	R	P
	F V P 158			
465	Warnakulasuriya Wadumestrige Leo Peter Menids of Bibiloyatenna Estate, Kitulgala	10	0	4

Miscellaneous Land Notices

SALE OF LEASE OF THE AGRICULTURAL DEPARTMENT MANGO BLOCK, TABBOWA

NOTICE is hereby given that the Government Agent, Puttalam, will on May 15, 1957, at 10 a m, at the Puttalam Kachcheri, sell by public auction the lease of the Agricultural Department Mango Block, situate at Tabbowa, Raja Wannu Pattu, in the administrative district of Puttalam

2 The land is approximately 5 acres in extent and is planted in mango. The trees thereon are 20 years old

3 Bidding will be on an upset premium of Rs 135 and no bid less than the upset premium will be accepted

4 Every person (or company) intending to bid at the auction should on or before May 8, 1957, deposit a sum of Rs 10 at the Kachcheri. This date may be extended by the Government Agent in his discretion

5 The Government Agent may before accepting any bid satisfy himself the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not satisfied, the Government Agent may refuse to accept such bid and continue the sale as if no such bid had been made. The Government Agent also reserves the right to confine the auction to bidders approved by him

6 The terms of the lease will be as follows —

(a) Period 20 years with the option of renewal for a further period of 20 years

(b) Rent Rs 135 per annum

7 The lessee shall not fell any mango tree without the prior approval of the Government Agent

8 The lessee shall, immediately upon taking lease of the land, undertake under plantation in approved varieties of mango at one acre per annum and plant the entire extent within 5 years

9 The lessee shall keep the land clear of scrub jungle and weeds to the satisfaction of the Government Agent

10 The lessee shall not sublet, mortgage, or otherwise dispose of or deal with his interest without the prior sanction of the Land Commissioner on lessors behalf

11 The lessee shall not put up any building of a semi permanent or temporary nature without the approval of the Government Agent

12 At the expiration or earlier determination of the lease, the lessee shall be entitled to demolish and remove the material of any buildings erected by him on the land

13 No compensation shall be payable by the Crown for any buildings left on the land on any other account whatsoever

14 The Government Agent reserves the right to include any other conditions in the lease before signature by the lessee

D LIYANAGE,
for Government Agent

The Kachcheri,
Puttalam, April 3, 1957

No LJ 1282

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs A L Samarasekera, Proctor S C and S W Ranaweera of Matale, the trustees of the Pradeepaloka Society of Dodandeniya, Matale, have applied for a lease of about $\frac{1}{2}$ acre of Crown land from lot 1 in P P A 1,843, situated in the village of Wariyapola, Matale District, for the construction of a building thereon for use as an Upasikaramaya and an Orphanage

2 The land applied for is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 99 years ,
- (b) Rent Rs 5 per annum ,
- (c) The lessees shall, within two years of the commencement of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, Matale, a building for use as an Upasikaramaya and an Orphanage ,
- (d) The lessees shall use the land as a site for erection of a building for use as an Upasikaramaya and an Orphanage and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo, April 12, 1957

LJ 1061

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Rev Inamaluwa Ihalawalawwe Danyagama Sri Ananda Nayake Thero and Mr Herath Bandaralage Mudiyanse Bandara, the trustees of the "Ina maluwa Sri Sambuddha Jayanti Society", have applied for a lease of 2 acres of Crown land from "Kalugala Mukalana", situated in the village of Inamalawa, Matale District, for the construction of a Buddhist temple thereon

2 The land applied for is available for the purpose It is bounded on the North by reservation of Trincomalee Road, on the East by remaining portion of Kalugala Mukalana, on the South by reservation of Sigiriya Road, and on the West by land leased to R D S, Inamaluwa It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Re 1 per annum ,
- (b) The lessees shall, within 3 years from the date of the commencement of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, Matale, a Sangawasaya, preaching hall, pilgrims rest, latrines and a well (hereinafter referred to as the temple) ,
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple, and for no other purpose ,
- (d) The lessees shall, within 6 months from the date of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo, April 12, 1957

No LJ 1075

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs H M Mudalhamy, K A Amarasekera and L W Dharmadasa, the trustees of the "Abhayapura Bauddha, Samithiya", have applied for a lease of about three acres of Crown land from the Civic Centre in B O P 398, situated within the V H's Division of Kumadya Tulana No 78A, in the D R O's Division of Thamankaduwa, Polonnaruwa District, for the construction of a Buddhist temple thereon No temple is available in the vicinity The nearest temple is situated about $1\frac{1}{2}$ miles away It is reported that the proposed temple will serve the spiritual needs of about 105 Buddhist families

2 The land applied for is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Rs 7 50 per annum ,
- (b) The lessees shall, within one year from the commencement of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, Polonnaruwa, a residence for the priest 30' x 60', Viharage 13 $\frac{1}{2}$ ' x 10 $\frac{1}{2}$ ', preaching hall, dana salawa and latrines (hereinafter referred to as the temple) ,
- (c) The lessees shall select the resident priest with the approval of the high priest of the Nikaya to which he belongs ,
- (d) The lessees shall, use the land as a site for a Buddhist temple and for no other purpose ,
- (e) The lessees shall, within six months from the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo, April 12, 1957

LJ 564

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Kirimetitenna Dairy Society, has applied for a lease of about 5 acres of Crown land from lot 39 m F V P 285, situated at Ballapanatenna, Ratnapura District, for the purpose of growing fodder grass

2 The land applied for is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 5 years ,
- (b) Rent Rs 18 per annum ,
- (c) The lessee shall, within three months from the date of the commencement of the lease plant the entire extent in fodder grass and report to the Government Agent, Ratnapura ,
- (d) The lessee shall, use the land for the cultivation of fodder grass and for no other purpose ,
- (e) The lease will be terminated at any time by the Government Agent, Ratnapura, on one calendar month's notice in writing being served on the lessee

3 The lease will be given unless valid reasons to the contrary are adduced to me in writing within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo, April 12, 1957

No LJ 664

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs A W Karunaratne, D E Liyanage, and I G D Simon, all of Halwitigala, Opatha, the trustees of the Halwitigala Vihara Sadhaka Samitiya, have applied for a lease of about 4 acres 8 perches of Crown land comprising lot 16 I and blocks 77 and 78 in lot 71 in F V P 485, situated in the village of Halwitigala, Hindum Pattu, Galle District, for the construction of a preaching hall and kuties for meditation, as extensions to Sri Sallanthayatha naramaya temple The temple stands on the adjoining private land This land is rocky, and there is no suitable space available thereon for the construction of the proposed extensions

2 The land applied for is available It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Re 1 50 per annum ,
- (b) The lessees shall, within one year from the commencement of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, Galle, a preaching hall and kuties for meditation, as extensions to the aforesaid temple ,
- (c) The lessees shall use the land as a site for extensions to the temple and for no other purpose ,

(d) The lessees shall, within six months of the completion of the extensions, dedicate them by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhpathi of the temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo, April 12, 1957

No LJ 1052

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs P A Kudarala, W Menikrala and B Udayare of Udakadawala, Palugaswewa, the trustees of the Young Men's Buddhist Association, Udakadawala, have applied for a lease of about 1 acre of Crown land from lot 20 m F V P 867, situated at Udakadawala, Hurulu Palata, Anuradhapura District, for the construction of a Buddhist temple thereon. It is reported that no temple is available in the vicinity and that the nearest temple is situated about a mile away

2 The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Re 1 per annum,
- (b) The lessees shall, within 2 years from the commencement of the lease erect a permanent Awasaya, Image house, Bodhi Maluwa and a preaching hall (hereinafter referred to as temple) on the land to the satisfaction of the Government Agent, Anuradhapura,
- (c) The lessees shall, use the land as a site for a Buddhist temple, and for no other purpose,
- (d) The lessees shall, within 6 months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee, or the Controlling Viharadhpathi of the temple, as the case may be for a period of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within 6 weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo, April 12, 1957

No L 7235

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS 1948,

NOTICE is hereby given that Mesdames G B A Perera, 9, Sedawatte, Wellampitiya, A W Perera, 51/2, Training School Road, Bambalapitiya, I an de Soysa, 7, Campbell Terrace, Borella, C Wijewardena, 594, Pelawatte, Talangama North, Badhra Satharasmghe, 608, Pelawatta, Talangama North, M W Ariyawathie Perera, Aldenya, Kadawata, Wimala Chandrapala, 168, "Nandana Nivasa", Makola Road, Makola, W Mahine S Perera, 790/50, Jampettah Street, Colombo, Dolly Nirupa Ediraratne, 123/5, Sivalee Lane, Borella, Lalitha Piyaseeli, 790/5, Jampettah Street, Colombo, Dharmawathie Hewavitharana, 28, Chapel Place, Grandpass, Colombo, H M Violet Perera, 18, Mount Pleasant, Colombo and U H Violet Nona, 12, Chapel Place, Grandpass, Colombo trustees of the Rahula Matha Kulangana Society, Grandpass have applied for a lease of 0A. 0R. 21P of Crown land from lots 20 and 19 in PP 20,394 situated within the U C Limits of Kotte for the purpose of putting up a Nunnery

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 99 years,
- (b) Rent Rs 3 93 per annum,
- (c) The lessee shall, within one year from the commencement of the lease erect the Nunnery on the land to the satisfaction of the Government Agent, Colombo District,

(d) The lessee shall use the land as a site for a Nunnery and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

M RAJENDRA,
Land Commissioner

Colombo, April 12, 1957

LAND KACHCHERI NOTICE

THE Government Agent, Matara, will receive applications up to 4 p m on May 6, 1957, from persons who have passed the Senior School Certificate Examination and in addition hold a certificate from a Practical School of Agriculture or equivalent qualifications to receive land from Kalubowitziyana and Deran gala Highland Colonization Schemes (Tea). Applicants should be residents of Matara District and should be of good physique and character

2 Applicants should preferably be married. Preference will be given to applicants who possess experience in tea cultivation

3 Every application which should be typed or hand written should contain the following information —

- (a) Full name of applicant,
- (b) Age,
- (c) Place of residence and address,
- (d) Whether married,
- (e) If married, number of children, their ages and sex,
- (f) Extent of land owned by applicant (both Crown and Private land). Particulars in respect of highland and low land should be furnished separately,
- (g) Highest examination passed, Sinhalese/English,
- (h) Present occupation,
- (i) The nett income derived from the applicants land,
- (j) Particulars as regards experience in the cultivation of tea

4 Applications received by me after 4 p m on May 6, 1957, will not be considered. A Land Kachcheri will thereafter be held to consider the applications received, and select persons to receive permits for allotments

Applicants should attend the Land Kachcheri in person

The Land Kachcheri will be held on May 18, 1957, at 9 a m at the Uyanwatta Esplanade, Matara

5 Selected applicants will be allotted $\frac{1}{4}$ acre each for a homestead in addition to 2 acres of highland for the cultivation of tea. The two acre allotments will be fully cleared and burnt before handing over to the selectees

6 A subsidy of Rs 900 approximately will be granted by Government to each allottee for the purpose of bringing the highland allotment under tea. Payment will be made in monthly instalments of Rs 75

Tea seed for planting, implements and manure will be supplied free of cost. Tea seed will be supplied at the rate of $\frac{1}{4}$ maund per acre

Any of the above items is liable to be withdrawn or altered if it is found necessary

7 Selected applicants will be placed in possession of the allotments by about May/June 1957. Immediately after receiving the land, the selectees should take up residence in temporary huts provided by Government or constructed by them and start preparing the soil in the highland allotment for the planting of tea. The huts will not be suitable for occupation by an entire family

Permanent houses will be provided by Government before December 30, 1958. The selectees should move into occupation of the permanent houses immediately after the houses are provided

Allottees will be required to make an annual payment which will be fixed in due course. The actual date on which the selectees should arrive will be notified in due course

8 Every allottee will be required to be a member of the Co-operative Agricultural Production and Sales Society which shall be formed for the scheme. Any selected allottee who fails to come into occupation of the land allotted to him by the stipulated date is liable to have his selection set aside

9 The maintenance of the type plan cottage and latrine will be the responsibility of the occupant allottee

10 Persons who do not conform to the above requirements or who do not agree to the conditions mentioned above, need not apply or be present at the Land Kachcheri

R DHARMAWARDENA,
for Government Agent

Matara, April 6, 1957